

உ

கணபதி துணை.

நல்லாதாரால் செய்யப்பட்டுச்

சங்கமருவிய நீதிநூலாகிய

தி ரி க டு க ம்.

இ து

திருக்கோட்டியூர்

இ ரா மா நு சா சா ரி ய ர்

செய்த உரையுடன்

மாநிப்பாணத்துநல்லூர்

ஆறுமுகநாவலரவர்கள்

சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்

விசுவநாதபிள்ளையால்

சென்னபட்டணம்

வித்தியாநுபாலையநதிசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

ஆறாம் பதிப்பு.

இரௌத்திரிநா ஆணியீ.

கணபதி துணை.

தி ரி க டி க வு ரை .

கா ப் பு.

கண்ணகன் ஞால மளந்தநூஉங் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருநதஞ் சாய்த்தநூஉ—நண்ணிய
மாயச் சகட முதைத்தநூஉ மிம்மூன்றும்
பூவைப்பூ வண்ண அடி.

இதன்பொருள். கண் அகல் ஞாலம் அளந்தநூஉம் - இடம
கறை பூமியை அளந்ததும் காமரு சீர்த் தண் நறும் பூங் குருந
தம் சாய்த்தநூஉம் - விரும்பப்பட்ட சிறப்பையுடைய குளிர்ச்சி
பும் மணமும் பொருந்திய மலாகளையுடைய சூருந்தமரத்தை
முறித்ததும்--நண்ணிய மாயச் சகடம் உதைத்தநூஉம் - (கஞ்
சனூலேவப்பட்டுத் தன்னை வருததும்படி) கிட்டிவந்த வஞ்சக
மான சகடத்தை உதைத்ததும்--இம் மூன்றும் பூவைப்பூ வண்
ணன் அடி - ஆங்கிய இம்மூன்றுஞ் செயதவை காயாமலர்போவ
நிறத்தையுடைய திருமாலினது திருவடிகளாம். என்றவாறு.

எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற்பொருட்டுக் க
வுள் வணக்கஞ் செய்யப்பட்டது. செய்தவை யென்பது சொல்
லெச்சம். இநநூலுட் பாட்டுத்தோறும் மும்மூன்று பொருள்
கள் கூட்டிச் சொல்லப்படுகின்றமை தோன்ற, இவ்வணக்கப்
பாட்டினும் அப்படியே சொன்னார்.



நூ ல்.

அருந்ததிச் கற்பினார் தோளந் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ்—சொல்லி
னரிலகற்றுங் கேள்வியார் நட்புமீம் மூன்றுந்
திரிகடுகம் போலு மருந்து.

இ - ள். அருந்ததிச் கற்பினார் தோளந் - அருந்ததிபோ
லுங் கற்பினையுடைய மகளிரது தோளந் - திருந்திய தொல்
குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - குற்றமற்ற பழைய குடிப்
பிறப்பில் வந்து பெருமை பெற்றவரோடு கொள்ளுமுறவும்
சொல்லின் அரில் அகறனும் கேள்வியார் நட்பும் - கற்கப்படும்
பூலிடத்தே குற்றங்களை நீக்க வல்ல கேள்வியையுடையவரோடு
செய்யப்படும் நட்பும்--இம்மூன்றும் திரிகடுகம் போலும் மரு
ந்து ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குத் திரிகடுகம்போலும்
மருந்துகளாம். எ - று.

கற்பு - நற்குண நற்செய்கைகளோடு தன்கணவனை வழி
படுதல். மாட்சிமை - பெருமை. சொல்லென்றது நூலுக்கு ஆகு
பெயர். அரில் - குற்றம்; அதாவது சந்தேகவிபரீதம். திரிகடு
கம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் இம்மூன்றுங் கூடியது.
திரிகடு கஞ்சுக் கோடு திப்பிலி மிளகு மாசும்” என்பது சூடா
மணிரிகண்டு. சுக்கு முதலிய மூன்றும்போல அத்தோள் முத
லிய மூன்றும் ஒருவனுக்குத் துன்பநீக்கி இன்பஞ்செய்தலால்,
இவற்றிற்கு அவை உவமானமாயின. இம்முதற்பாட்டிற் சொல்
லப்பட்ட திரிகடுகமென்னுஞ் சொல்லே சிறப்புப்பற்றி இந்நூ
லுக்கும் பெயராகக் கொள்ளப்பட்டது. (க)

தன்குணங் குன்றாத் தகைமையுந் தாவில்சீ
ரின் குணத்தா ரேவின செய்தலு—நன்குணர்வி

ஞன்மறை யாளர் வயிச்செலவு யிம்மூன்று
மேன்முறை யாளர் தொழில்.

இ - ள். தன் குணம் குன்றாத தகைமையும் - தனது குடிப்
பிறப்பின் குணம் குறைவுபடாமெக்கு ஏதுவாகிய ஒழுக்கமும் -
தா இல் சீர் இன் குணத்தார் எவின் செய்தலும் - அழிவில்லாத
கீர்த்தியைத் தருகின்ற இனிய குணத்தையுடையோர் ஏவிய
தொழில்களைச் செய்தலும்—நன்கு உணர்வின் நான்மறையா
ளர் வழிச் செலவும் - தருமவியல்பை அறியுமறிவையுடைய
பிராமணர் கற்பித்த வழியிலே நடத்தலும் இம்மூன்றும்மேல்
முறையாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் மேலாகிய முறை
யினையுடையவரது தொழில்களாம். எ - று.

நான்மறை இருக்கு, யசர், சாமம், அதர்வம். (2)

கல்லார்க்கினனா யொழுகலும் காழ்கொண்ட
வில்லானைக் கோலாற் புடைத்தலும்—மில்லஞ்
சிறியாரைக் கொண்டு புகலும் இம்மூன்று
மறியாமை யான்வருங் கேடு.

இ - ள். கல்லார்க்கு இன்ன ஆய ஒழுகலும் - கற்றறியாத
வர்க்கு உறவினனாய் நடத்தலும்—காழ் கொண்ட இல்லானைக்
கோலால் புடைத்தலும் - மனவுறுதி கொண்ட மனவினையைக்
கோலாலடித்தலும்—இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும் -
தம் வீட்டிடத்துச் சிற்றறிவாளரை உடன் கொண்டு புகுத
லும் இம்மூன்றும் அறியாமையான் வரும் கேடு - ஆகிய இம்
மூன்றும் தம்மறியாமையினாலே தமக்கு வரும் கேட்டை விளைப்
பனவாம். எ - று.

மனவுறுதி கற்பு. காழ் வித்துக்கும் பெயராதலால், குல்
கொண்டவெனினுமாம். கேடு செய்வனவற்றைக் கேடென்றார்.

பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற
பெற்றத்துட் கோலீன்றிச் சேறலு—முற்றனைக்
காய்வானைக் கைவாங்கிக் கோடலு மிம்முன்றுஞ்
சாவ வுறுவான் றெழில்.

இ - ள். பகை முன்னர் வாழ்க்கை செயலும் - தன்பகை
வர்முன்னே பெருஞ்செல்வத்தோடு வாழ்தல் செய்தலும்—
தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும் - கூட்
டமாய் நின்ற பசுக்களினடுவே கையிற கோலில்லாது செல்லு
தலும் - முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும் -
முன்னே நின்று தன்னை வருத்துவோனைத் தனக்கு உறவாக்கிக்
கொள்ளுதலும்—இம்முன்றும் சாவ உறுவான் தொழில் - ஆகிய
இம்முன்றும் சாவ வேண்டிவாணுடைய செய்கைகளாம். எ-று.

வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப
விழைவிலாப் பெண்டர்தோள் சேர்வு - முழந்து
விருந்தினரைய் வேற்றார் புகலு மிம்முன்று
மருந்துயரங் காட்டு நெறி.

இ - ள். வழங்காத துறை இழிந்து நீர்ப் போக்கும் - யாவ
ரும் நடவாத துறையிலிழிந்து நீரிலே போகுதலும்—ஒப்ப
விழைவு இலாப் பெண்டர் தோள் சேர்வும் - தனக்கு ஒப்பாக
அன்பில்லாத பெண்டர் தோளைச் சேர்தலும்—உழந்து விருந்தி
னன் ஆய வேறு ஊர் புகலும் - வருந்திப் பிறர்க்கு விருந்தாளி
யாய் அயலூரிற் புகுதலும்—இம்முன்றும் அரும் துயரம் காட்
டும் நெறி - ஆகிய இம்முன்றும் ஒருவனுக்கு அரிய துன்பத்தைக்
காட்டும் வழிகளாம். எ - று.

விழைவிலாப்பெண்டர் வேசையர்.

(6)

பிறர்தன்னைப் பேணுங்கா னுணவும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையு—மறவினையைக்

காராண்மை போல வொழுக்கலு மிம்மூன்று
மூராண்மை யென்னுஞ் செருக்கு.

இ - ள். பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் - பிறர் தன்னை உபசரித்துச் சொல்லுமிடத்துத் தான் நாணுதலும்—
பேணார் திறன் வேறு கூறின் பொறையும் - உபசரியாதவராய்த் தனது தகுதி வேறுபடச் சொல்லுமிடத்து அதனைப் பொறுத்தலும்—
அறவினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் - உபகாரச் செய்கையை மேகம் ஆளுதல்போல ஆளுதல் செய்து நடத்தலும்—
இம்மூன்றும் ஊர் ஆண்மை என்ஊம் செருக்கு - ஆகிய இம்மூன்றும் பிறரின் மேற்பட்டுச் செல்லுகின்ற ஆண்மையென்னுஞ் செல்வங்களாம். எ - று.

மேகமானது பிரதியுபகாரம் வேண்டாது உபகரித்து வருதலின் உவமானமாயிற்று. செருக்கைத்தருஞ் செல்வத்தைச் செருக்கெனலால், ஆகுபெயர். (சு)

வாளை நுள்ள தலைப்படலு மாளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும்—பல்லவையு
ளஞ்சுவான் கற்ற வருதூலு மிம்மூன்றுந்
துஞ்சுமன் கண்ட கரு.

இ - ள். வாளைமீன் உள்ளல் தலைப்படலும் - வாளைமீனை யெடுக்க உள்ளானென்னும் பறவை முயற்சிசெய்தலும்—ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும் - ஆளமாட்டாதவன் செல்வமுடைய குடியின்கட்பிறந்து அதனை ஆள நினைத்தலும்—
பல் அவையுள் அஞ்சுவான் கற்ற அரு தூலும் - பலர் கூடிய சபையிலே சென்று அஞ்சுகின்றவன் கற்ற அருமையாகிய தூலு ணர்ச்சியும்—
இம்மூன்றும் துஞ்சு ஊமன் கண்ட கரு - ஆகிய இம்மூன்றும் உறங்காரின்ற ஊமையானவன் கண்ட கருப் போல்வனவாம். எ - று.

எப்படி ஊமன் கண்ட கனுவானது அவனுள்ளே தோன்றிப் பயன்படாது போமோ அப்படியே தலைப்படல் முதலாகிய மூன்றும் தோன்றிய அந்தந்தப் பொருளிடத்தே பயன்படாது போமென்பதாம். பிறத்தலும் நூலும் ஆகுபெயர்கள். (எ)

தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த நல்லவையுண் மேம்பட்ட கல்வியும்—வெல்சமத்து வேந்துவப்ப வட்டார்க்க வென்றியு மிம்மூன்றுந் தாந்தம்மைக் கூறப் பொருள்.

இ - ள். தொல் அவையுள் தோன்றும் குடிமையும் - பழையோர் கூடியிருக்கின்ற சபையினிடத்தே தானாக விளங்குத தோன்றுந் தமது குடிப்பிறப்பும்—தொக்கு இருந்த நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் - பலவகை நூலோருங் கூடியிருந்த நல்ல சபையிடத்தே தம்மிடத்துத் தானாக மேம்பட்ட கல்வியும்—வெல் சமத்து வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும்—வெல்லும் போரிடத்தே தம்மையாண்ட வேந்தன் மகிழப் பகை வரைக் கொன்று நிறைத்த வெறறியும்--இம்மூன்றும் தாம் தம்மைக் கூறப்பொருள் - ஆகிய இம்மூன்றும் இவற்றையுடையோர் தம்மைக் குறித்து விவந்து சொல்லப்படாத பொருள்களாம். எ - று. (அ)

பெருமை யுடையா ரினத்தி னகற
லுரிமையில் பெண்டரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்று
முடிமக்கள் கா த லவை.

இ - ள். பெருமை உடையார் இனத்தின் அகறல் - பெருநதன்மையுடையாருடைய இனத்தினீங்குதலும்—உரிமை இல் பெண்டரைக் காமுற்று வாழ்தல் - தமக்கென உரிமையில்லாத பெண்டரை இச்சித்து நடத்தலும்—விழுமிய அல்ல துணிதல் -

திரிகடுகவரை

சிறப்புடையவல்லாத காரியங்களைச் செய்யத் துணிதலும்—இம் மூன்றும் முழுமக்கள் காதலவை - ஆகிய இம்மூன்றும் அறிவ. துழைய ஒருபுரையில்லாத மூடர் இச்சிப்பவையாம். ௭ - ௮.

“முழுமக்கள் சிதட னிழுதை மூடன்” என்பது இவாகரம்.

கணக்காய ரில்லாத ஹ்ரும் பிணக்கறுக்கு
மூத்தோரை யில்லா வவைக்களஹும்—பாத்துண்ணுந்
தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்று
நன்மை பயத்த லீல.

இ - ள் கணக்காயர் இல்லாத ஹ்ரும் - ஒதுவிப்பாரை இல்லாத ஹ்ரும்—பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களஹும் - பிணக்களைக் கெடுக்கும் அறிவுடையோரை இல்லாத சபையும்—பாத்து உண்ணும் தன்மையிலாளர் அயல் இருப்பும் - பகுத்துக் கொடுத்திண்ணுங் குணகில்லாதவர் பக்கத்திலிருப்பும்—இம்மூன்றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு நன்மை தருவனவல்லவாம். ௭ - ௮.

பிணக்கு ஒருபொருளைப் பற்றி இருவர்க்கு உளதாமாறு பாடு. பகுத்தல் பிதிரர், தேவர், விருந்தினர், உறவினர், தான் இவர்க்குப் பங்கிடல். (க0)

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழ்க்
களியாதான் காவா துரையுந்—தெளியாதான்
கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்று
மூரெல்லா நோவ துடைத்து.

இ - ள். விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் - தன்னை அழையாதவன் ஆட்டுவிக்கும் கூததைத் தான் சென்று காணுதலும்—வீழ்க் களியாதான் காவாது உரையும் - தளர்ந்து வீழும்படி கள்ளுண்டு களியாதவனாயிருந்துத் தன்னைக்காத்தல் செய்யாது பிறரோடு வழும்படச் சொல்லுதலும்—தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும் - தன்னை நம்பாதவன் வீட்டிலே பல்காலும் போகுதலும்—இம்மூன்றும் ஊர் எல்லாம் நோவது உடைத்து - ஆகிய இம்மூன்றும் ஊரிலுள்ளோரெல்லாம் அவனை நோவத்தக்க சூற்றத்தையுடையதாம். ௭ - று.

இம்மூன்றும் உடைத்தென்றது கண்ணிரண்டுஞ் சிவந்த தென்பதுபோலப் பன்மை ஒருமையோடு முடிந்தவழுவமைதி. ()

தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன்
வேளாள னென்பான் விருந்திருக்க—வுண்ணுதான்
கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர்
கோளாக வாழ்த லினிது.

இ - ள். தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் - முயற்சியுடையனென்று சொல்லப்படுகின்றவன் பிறனிடத்திற் கடன்படாது வாழ்கின்றவன்—வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணுதான் - உபகாரியென்று சொல்லப்படுகின்றவன் விருந்தினரை விட்டுத் தான் புசியாதவன்—கோளாளன் என்பான் மறவாதான் - பிறரறிவித்த காரியங்களை மனத்திற்கொள்ளாதல் வல்லவெனன்று சொல்லப்படுகின்றவன் பின்பு அவற்றை மறவாதவன்—இம்மூவர் கேள் ஆகவாழ்தல் இனிது இம்மூவரையும் தனக்கு நட்பாளராகச் செய்துகொண்டு வாழ்வது ஒருவனுக்கு இன்பத்தைத் தருவதாகும். ௭ - று.

தாள் முயற்சி. வேளாண்மை உபகாரம். கேள் நட்பு. (கஉ)

சீல மறிவா னினங்கிளை சாலக்
சூடியோம்பல் வல்லா னரசன்—வடுவின்றி
மாண்ட குணத்தான் றவசியென் றிம்மூவர்
யாண்டும் பெறற் கரியார்.

இ - ள். சீலம் அறிவான் இளங்கிளை - பிறருடைய குணத்தையறிந்து அதற்கேற்ப நடக்க வல்லவன் இளமை தொட்டு

வந்த சுற்றத்தானாவான்—சாலக் குடி ஒம்பல் வல்லான் அரசன் -
நிறைவுற்ற குடிகளைக் காப்பாற்றவல்லவன் அரசனாவான்—கூடு
இன்றி மாண்ட குணத்தான் தவசி - குற்றமில்லாமல் மாட்சி
மைப்பட்ட குணத்தையுடையவன் தவசியாவான்—இம்மூவர்
யாண்டும் பெறற்கு அரியார் - இம்மூவரும் எவ்விடத்தும் பெறு
தற்கரியராவார். எ - று. என்று அசை. (கா)

இழுக்க வியல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை—யாண்டுஞ்
செறுவோடு நிற்குஞ் சிறுமை யிம்மூன்றுங்
குறுகா ரறிவுடை யார்.

இ - ள். இழுக்கல் இயல்பிற்று இளமை - வழுவுதலை இயல்
பாகவுடையவர் இளையவர்—பழித்தவை சொல்லுதல் வற்று
ஆகும் பேதைமை - அறிவுடையோரால் விலக்கப்பட்டவைக
ளைச் சொல்ல வல்லவர் பேதையர்—யாண்டும் செறுவோடு நிற
கும் சிறுமை - எக்காலத்தும் கோபகாரியத்தோடு நிற்பவர் சிறி
யவர்—இம்மூன்றும் அறிவு உடையார் குறுகார் - ஆதலால்,
இம்மூவகையோரையும் விவேகமுடையவர் கிட்டார். எ - று.

இளமை, பேதைமை, சிறுமை என்னும் இம்மூன்றுகுணச்
சொற்களும், அவற்றையுடையோர்க்கு ஆகுதலால், ஆகுபெயர்
கள். இழிததல்பற்றி உயர்திணையை அங்குணம் அஃறிணையாக்கிக்
க நிரூரெனினும் அமையும். (கச)

பொய்வழங்கி வாழும் பொறியறையுங் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதுந் தடடையு—மூழினை
லொட்டி வினைநலம் பார்ப்பானு ம்மூவர்
நட்கப் படாஅ தவர்.

இ - ள். பொய் வழங்கி வாழும் பொறி அறையும் - பொய்
சொல்லி வாழுகின்ற திருவில்லாதவனும்—கை திரிந்து தாழ்வு

இடத்து நேர்கருதும் தட்டையும் - தன்னின் மிக்கவன் முனைப் பதத்தினின்றும் வேறுபட்டுத் தாழ்ந்தவிடத்து அவனைத் தனக்கு நேராக நினைக்கின்ற மூங்கில்போலும் புரைபட்ட மனத்தவனும்—ஊழினால் ஓட்டி வினை நலம்பார்ப்பாணும் - ஒருவனைச் சேருமுறைமையாற் சேர்ந்த அவன் காரியத்திலே தனக்குப் பயன் பார்க்கின்றவனும்—இம்மூவர் நட்கப்படாதவர் - ஆகிய இம்மூவரும் யாவராலும் நட்புக் கொள்ளப்படாதவர். எ - று.

பொறி இலக்குமி. தட்டை மூங்கில். ஊழ் முறைமை. (௧௫)

மண்ணின்மேல் வான்புகழ் நட்நானு மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானு—முண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர்
சாவா வுடம்பெய்தினார்.

இ - ள். மண்ணின்மேல் வான் புகழ் நட்நானும் - மண்ணுலகத்திற் பெருமை பொருந்திய புகழை நிறுத்தினவனும்— பெண்ணினுள் மாசு இல் சீர்க் கற்பு உடையாள் பெற்றானும் - பெண்களுட் குற்றமற்ற கீர்த்தியையுங் கற்பையுமுடையவளைத் தனக்கு மனைவியாகப் பெற்றவனும்— உண்ணும் நீர் குறைவு இன்றிக் கூவல் தொட்டானும் - உண்ணப்படுகின்ற நீர் குறைவு படாதபடி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்— இம்மூவர் சாவா உடம்பு எய்தினார் - ஆகிய இவர் மூவரும் எக்காலத்தும் இறவாத தேவசரீரம் பெற்றவராவர். எ - று.

பெண்ணினுள்ளென்றது சாதியொருமை. தொடுதல் தோண்டித் தல். துணிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினார். (௧௬)

மூப்பின்க ணன்மைக் குகன்றலுங் கற்புடையாட்
பூப்பின்கட் சாராத் தலைமகனும்—வாய்ப்பகையுட்

சொல்வென்றி வேண்டு மிலிங்கியு மிம்முவர்
கல்விப் புணைகைவிட் டார்.

இ - ள். மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் - மூப்பு வந்தவிடத்துத் துறவறத்திற்கு அஞ்சு நீங்குனவனும் கறப உடையான் மூப்பின்கண் சாராத தலைமகனும்-கறபடைய மனைவி புத்து நீராடியவிட துற அவனைச் சேராத கணவனும்—வாயப் பகையர் சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் - வாயாற பகைப்பவருட்சென்று சொல்வொளி பெற விருமபுந் தவவேடத தானும்— இம்மூவர் கல்விப் புணை கைவிட்டார் - ஆகிய இம் மூவரும் பிறவியாகு கட்டைக கடத்தும் ஞானமாங்கிய தோண்பகை கைவிட்டவராவா. எ - று.

நன்மை, பகை ஆகுபெயர்கள். புப்பு மகனி சூதகம்.

ஒருதலையான் வந்துறாஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு—முருவினை
யுள்ளருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்முண் அங்
கள்வரி னஞ்சப் படும்.

இ - ள். ஒருதலையான் வந்து உறுஉம் மூப்பும் - நீச்சய மாக வந்ததடையும் கிழபபருவமும்— புணர்ந்தார்க்கு இருதலையும் இளரூப பிரிவும் - தம்முட் கூடினாரிருவரிடத்துக்கும் துன்பஞ் செய்கின்ற பிரிவும்—உருவினை உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும் - உடம்பினை உள்ளருக்கிச் செய்து தின்னுகின்ற பெரு வியாதிடும்— இம்மூன்றும் கள்வரின் அஞ்சப் படும் - ஆகிய இம்மூன்றும் திருடர்போல் ஒருவரால் அஞ்சப்படும்வையாம். எ - று.

புணர்ந்தார் தம்முளொத்த அன்பினராய்க் கூடி வாழும் கணவனும் மனைவியும். அன்றி, நட்பாளருக்குமாம்.

கொல்யானைக் கோடுங் குணமிவியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு—மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் தூங்கு பவர்.

இ - ள். கொல் யானைக்கு ஓடும் குணம் இவியும் - கொடி செய்வதாகிய மதயானைக்கு முன்னேடுகின்ற குணமில்லாதவனும்—எல்லில் பிறன் கடை நின்று ஒழுதுவாழும் - இரவிலே பிறன் வீட்டு வாயிலிற் சென்று அவன் மனையானே இச்சித்த நின்று நடக்கின்றவனும்—மறம் தெரியாது ஆடும் பாம்பு ஆடும் அறிவு இவியும் - கொலைசெய்யுமென்பதை அறியாது ஆடும் பாம்பினே ஆட்டும் அறிவில்லாதவனும்—இம்மூவர் நாடுங்காள் தூங்குபவர் - ஆகிய இம்மூவரும் ஆராய்ந்து பார்க்குமிடத்த அவற்றால் இறப்பவராவர். எ - று.

மனையாளென்பது வருவிக்கப்பட்டது. மறம் கொலை. (கக)

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலும்—கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்று
மெல்லார்க்கு மின்னா தன.

இ - ள். பிறன்கண் ஆசைப் படுதலும் - பிறனொருவனிடத்தள்ள பொருளுக்கு ஆசைப்படுதலும்—பாசம் பசிப்ப மடியைக் கொளலும் - தன்சுற்றம் பசித்திருக்கத் தான் சோம்பலைக் கொள்ளாதலும்—கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படுதலும் - கோபித்து ஒருவனாற் கற்றிலனென்று இகழப்படுதலும் - இம்மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன - ஆகிய இம்மூன்றும் எல்லார்க்கும் இன்பந் தராதவையாம். எ - று.

மடி சோம்பு, கதித்தல் கோபித்தல். பொருள் அவாய்க்கலை யால் வருவிக்கப்பட்டது. (உ௦)

வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை—யெய்தப்
பலநாடி நல்லவை கற்ற விம்முன்று
நலமாட்சி நல்லவர் கோள்.

இ - ள் . வருவாயள கால் வழங்கி வாழ்தல் - தமக்கு வரும் பொருள்களிலே நாலிலொருபங்கு தருமத்திற செலவுசெய்து வாழ்நலம்—செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை - போரினிடத்தூ வெற்றி கிடைக்காத தான்செய்த சாரிபங்கள ஆராயாதபடி யாவர்க்கும் விளங்கித் தோன்றுஞ் சிறப்புடையனாதலும்—எய்தப் பல நாடி நல்லவை கற்றல் - நிரம்பப் பலவற்றையும் ஆராய்நது அவற்றுள் நல்லவைகளைக் கற்றலும்—இம்முன்மும் நல மாட்சி நல்லவர் கோள் - ஆகிய இம்முன்னும் நற்குண நற்செய்கைகளாற் பெருமை பெற்ற நல்ல வருடைய கொள்கைகளாம். எ - று.

தன்னதுபவத்திறகு இரண்டு பங்கும், ஆஸ்திக்கு ஒருபங்கும், அறத்திறகு ஒரு பங்குமாகப் பங்குபட்டி வைக்கவேண்டுமென்று பொருணூலிலே சொல்லுதலால், அறத்துக்கு நாலிலொருபங்கு சொல்லப்பட்டது. (உக)

பற்றென்னும் பாசத் தனையும் பலவழியும் ,
பற்றறு தோடு மவாத் தேரும்—தெற்றெனப்
பொய்த்துரை பென்னும் பகையிருளு மிம்முன்றும்
வித்தற வீடும் பிறப்பு.

இ - ள் . பற்று என்னும் பாசத் தனையும் - பற்றென்று சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும்—பல வழியும் பற்று அருது ஒயிம் அவாத் தேரும் - பலபொருள்களினும் பிடிப்பு நீங்காமல் ஒயிம் ஆசையாகிய தேரும்—தெற்றெனப் பொய்த்துரை என்னும் பகை இருளும் - தெளிவாகப் பிறர்க்குப் பொய்த்

துச் சொல்லுஞ் சொல்லாகிய பகைக்கின்ற அந்தகாரமும் இம்மூன்றும் விதது அறப் பிறப்பு வீழும் - ஆகிய இம்மூன்றும் பிறவிக்கு விதது; அவை கெடப் பிறப்பு ஒழியும். எ - று.

பற்றுவன நான் எனது என்பன. (௨௨)

தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமுந்—தெற்றெனப்
பல்பொரு ணீங்கிய சிந்தையு மிம்மூன்று
நல்வினை யார்க்குங் கயிறு.

இ - ள். தானய் கொடுக்கும் தகைமையும் - பிறர்க்குத் தானமாகப் பொருள கொடுக்குந் குணமும்—மானத்தார குற்றம் கடிந்த ஒழுக்கமும் - மானமுடையாரது சூறறத்தை நீக்கிய ஒழுக்கமும்—தெற்றெனப் பல் பொருள் நீங்கிய சிந்தையும் - தெளியப் பலபொருள் களிலுஞ் செல்லுதலொழிந்த நினைவும்-- இம்மூன்றும் நல்வினை ஆகவும் கயிறு - ஆகிய இம்மூன்றும் ஒருவனுடைய நல்வினை தன்னைவிட்டகலாதிருக்கும்படிக்குக் கட்டுகின்ற கயிறும். எ - று.

தெற்றெனல் தெளிவாதல். (௨௩)

காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந்
தூண்டிலி னுட்பொதிந்த தேரையு—மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்று
மாழ்ச்சிப் படுக்கு மளறு.

இ - ள். காண் தகு மெல் தோள் கணிகை வாய் இன்சொல்லும் - காணத்தக்க மெல்லிய தோள்களையுடைய வேசையினுடைய வாயிற்பிறக்கின்ற இனிய சொல்லும்—தூண்டிலினுள் பொதிந்த தேரையும் - தூண்டிலினிடத்தே மீனுக்கு இரையாக அதன்முள்ளை மறைத்து வைக்கப்பட்ட தேரையும்—காழ்த்த

பகைவர் மாண்டசீர் வணக்கமும் - வைரமபற்றிய சத்துருக்களுடைய மாட்சிமைப்பட்ட சீரையுடைய வணக்கமும்—இம்மூனறும் ஆழ்ச்சிப்படுக்கும் அளவு - ஆகிய இம்மூன்றும் உயிர்களைத் தம்முள்ளே அழுந்தப் பண்ணுகின்ற நரகங்கள் போல்வனவாம். எ - று.

பொதிதல் மூதிதல். காழ்த்தல் வைரமுறுதல். (௨௪)

பெருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற வல்குல் விலைபகரு மாய்தொடியு—நல்லவர்க்கு வைத்த வறப்பறங் கொன்றானு மிம்மூவர் கைத்துண்ணா கற்றறிந்தார்.

இ - ள் பெருக்கினால் வாழும் சிறியவனும் - உள்ளக்களிப்பால் முறை கெடச்செய்து வாழுகின்ற அப்பறும்— பைத்து அகன்ற அல்லல் விலை பகரும் ஆய் தொடியும் - படம்போன்று அகன்ற அல்லலை விலைக்கு விற்கின்ற வேசையும்— நல்லவர்க்கு வைத்த அறப்பறம் கொன்றானும் - நல்ல அருட்தவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும்—இம்மூவர் கைத்து உண்ணார் சற்று அறிந்தார் - ஆகிய இம்மூவருடைய பொருள்களைக் கொண்டு சீவனஞ்செய்யார் அறநூலைக் கற்று அதன்பொருளை அறிந்தவர். எ - று.

ஆய்தொடி ஆராய்ந்த வளைபலையுடையாள். கைத்து பொருள். (௨௫)

ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும்—வல்லிதிற் சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார்.

இ - ள். ஒல்வது அறியும் விருந்தினனும் - ஒருவனுக்கு இயன்றதனை அறிந்து பெற்றதனால் இன்பத்தையடையும் அறிதியும்—ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வானும் - அரிய

சீவனைப் பிறர் கொல்வதனை நடுவே நீக்கி வாழ்பவனும்—வல்ல தின் சீலம் இனிது உடைய ஆசானும் - உறுதியாக மேற்கொண்ட முழுக்கத்தினை இனிதாகவுடைய ஆசாரியனும்—இம்மூவர் ஞாலம் எனப்படுவார் - ஆகய இம்மூவரும் உயர்ந்தோரென்று சொல்லப்படுவர். எ - று.

“உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே” என்பது திவாகர மாதலின், ஞாலமென்பது உயர்ந்தோரெனப்பட்டது. (உசு)

உண்பொழுது நீராடி யுண்டலு மென்பொறிந்நும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும்—தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்.

இ - ள். உண்பொழுது நீர் ஆடி உண்டலும் - உண்ணும் பொழுது ஸ்நானம்பண்ணி உண்ணுதலும்—என் பெறிந்நும் பால்பற்றிச் சொல்லா விடுதலும் - யாது பயன் பெறுவதரயினும் ஒரு பக்ஷத்தைப் பற்றிச் சொல்லாதிருத்தலும்--தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை - பசியால் உடம்பு உறநி யிறத்தல் சமீபித்தவிடத்தும் தன்பெருமை குறையாமல் நடத்தலும்—இம்மூன்றும் தூயம் என்பார் தொழில் - ஆகய இம்மூன்றும் மனமொழிமெய்களால் யாம் பரிசுத்தராகக்கடவோமென்று நினைப்பவருடைய செய்கைகளாம். எ - று. (உஎ)

வெல்வது வேண்டி வெகுண்டிரைக்கு நோண்டிலியு
மில்லது காழுற் றிருப்பானுங்—கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பாணுமீம் மூவ
ருமிக்குத்திக் கைவருந்து வார்.

இ - ள். வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பு இலியம் - சொல்வெற்றியை விரும்பிப் பிறனோடு கோபித்துச் சொல்கின்ற தவமில்லாதவனும்—இல்லது காழுந்து இருப்ப

பானும் - தனக்குக் கிடைத்தற்கரிய பொருளைப் பெற ஆசைப் பட்டிருக்கின்றவனும்—கல்வி செவிக்குற்றம் பார்த்து இருப்பானும் - பிறன் கற்ற கல்விமைச் செவியினாலே குற்றம் பார்த்திருக்கின்றவனும்—இம்மூவர் உயிர்க் குத்திக் கைவருந்துவார் ஆகிய இம்மூவரும் உயிமைக் குத்திக் கைவருந்துகின்றவரோ டொப்பாவார். எ - று.

செவி கேள்வி. சிறிதும் பயனடையாது துன்பப்படுவ ரென்பது கருதது. (உஅ)

பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றலு ம
கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை யிம்மூன்று
நுண்ணிழைந்த நூலவர் நோக்கு.

இ - ள். பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் சன்றமை - ஒரு பெண் தன்னை விரும்பிப் பின்சென்றாலும் தன்னடக்கையிற சூறையாமையும் -- கண் விழைந்து கை உறினும் பொருட்குக் காதல் இன்மை - தன்னிடந்தெடி வந்து கைப்பட்டாலும் அப்பொருளிடத்தே ஆசையில்லாமையும் - மண் விழைந்து வாழ் நாள் மதியாமை - மண்ணுட்கியை விரும்பி வாழ்நாள் நேரிட்டவிடத்து அகனை மதியாமையும்—இம் மூன்றும் நுண் விழைந்த நூலவர் நோக்கு - ஆகிய இம்மூன்றும் துட்பமான பொருளை விரும்பிய நூலறிவுடையவர் கருத்தாம். எ - று.

பெண் பொன் மண் மூன்றாசையும் முத்திமை விரும்பின வர் கொள்ளாரென்பது கருதது. (உக)

தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனு
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானு
மென்று மழுக்கா நிகந்தானு மிம்மூவர்
நின்ற புகழுடை யார்.

இ - ள். தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்-தன்னை விரும்பி அடைந்த இரவலரை இகழாத ஒப்பற்றவனும்--மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் - நிலையான செல்வம் பெற்ற காலத்து மறதியை விட்டவனும்--என்றும் அழக்காறு இகந்தானும் - எப்போதும் பிறர் செல்வங்கண்டு பொருமை நீங்கினவனும்--இம்மூவர் நின்ற புகழ் உடையார் - ஆகிய இம்மூவரும் நிலைபெற்ற புகழையுடையராவர். எ - று. நச்சல் விரும்பல். (150)

பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங்
கில்லற முட்டா தியற்றலும்--வல்லிதீற்
றாளி னொருபொரு ளாக்கலு மிம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

இ - ள். பல் அவையுள் நல்லவை கற்றலும் - பல சபை
களளும் நல்லனவென்று சொல்லப்படுமவைகளைக் கற்ற
லும்--பாத்து உண்டு ஆவகு இல் அறம் முட்டாது இயற்ற
லும்-பகுததுண்டு இல்லறத்தைக் குறையுறாமல் நடத்துதலும்--
வல்லிதீன் தாளின் ஒருபொருள் ஆக்கலும் - தன்வல்லமையா
லும் முயற்சியினாலும் யாதானுமொருபொருளை உண்டாக்குத
லும்--இம்மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை - ஆகிய இம்
மூன்றும் கேட்கப்பட்ட செயல் பலவினும் தலைமையாகிய
செயல்களாம். எ - று.

ஆவகு அசை. முட்டு - தடை. பொருள் - விஷயம். (151)

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலு நூற்கேலா
வெண்மொழி வேண்டினஞ் சொல்லாமை--நன்மொழியைச்
சிற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றுங்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

இ - ள். மொழி நோக்கி நுண் பொருள் கொளலும்
நூல்களிலே பதங்களை ஆராய்ந்து துட்பமாகிய பொருள்களைக்

கொள்ளுதலும்—நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும் சொல்லாமை - நூல்களுக்குத் தகாத வெளிப்படையாகிய சொல்லைப் பிறர் வேண்டினாலும் சொல்லாதொழிதலும்—நல் மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் - உயிர்க்கு உறுதியைத் தரும் நல்ல சொற்களைக் கீழ்க்குலமாகாதவரிடது நுச் சொல்லுதலும்—இம்மூன்றும் கற்று அறிந்தார் புண்ட கடன் - ஆகிய இம்மூன்றும் பலநூல்களையங் கற்றறிந்தார் புண்ட கடமையாம். எ - று.

சிறுமை - கீழ்மை. இனம் - குலம். (௩௨)

கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
யாலம்வீழ் போலு மமைச்சனும் வேலின்
கடைமணிபோற் நிண்ணியான் காப்புமும் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.

இ - ள். கோல் அஞ்சி வாழும் குடியும் - தன்செங்கே லுக்குப் பயந்து வாழாநின்ற குடியும்—குடி தழீஇ ஆலம் வீழ் போலும் அமைச்சனும் - குடிகளைத் தழுவி ஆலம்விழுதுபோ லத் தாங்க வல்ல மந்திரியும்—வேலின் கடை மணிபோல் திண் ணியான் காப்பும் - வேலின்டத்துப் புண்போலத் திப்பமுடையவனது காவலும்—இம்மூன்றும் படை வேந்தன் பற்று விடல்- ஆகிய இம்மூன்றையும் சேனையையுடைய அரசன் பற்றுவிடா தொழிகுக. எ - று. (௩௩)

மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து
முறைநிலை கோடா வரசுஞ்—சிறைநின்
றலவலை யில்லாக் குடியுமும் மூவ
ருலக மெனப்படு வார்.

இ - ள். மூன்று கடன் கழித்த பார்ப்பானும் - மூன்று வகைப்பட்ட கடன்களையுந் தீர்த்த பிராமணனும்—ஓர்ந்துமுறை

நலை கோடா அரசம் - தருமநூலை ஆராய்ந்து நீதிநிலையின் மாறுபடாத அரசனும்—சிறை நின்று அலவலை இல்லாக் குடியம் - அவ்வரசனாற் செய்யப்பட்ட சிறையினுட்பட்டிப் புலம்புத லில்லாத குடியும்—இம்மூவர் உலகம் எனப்படுவார் - ஆகிய இம்மூவரும் உயர்ந்தோரென்று சொல்லப்படுவார். எ - று.

மூன்று வகைப்பட்ட கடனான தேவர் முனிவர் தென்புலத தார் ஆகிய மூவர்க்கும் முறையே செய்யப்படும் வேளவிடம், வேதமோதலும், மகப்பெறுதலுமாம். அலவலை - புலம்பல். உலகம் - உயர்ந்தோர். (௩௪)

முந்நீர்த் திரையி நெழுந்தியங்கா மேதையு
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானு
மைந்நீர்மையின்றி மயலறுப்பா னிம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.

இ - ள். முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையம் - முத்திரத்தின் அலைபோல் எழுந்து மனமலையாத அநிவையமடையவனும்—நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரை கண்டானும் - நுட்பமாகிய சிந்தனைகளாலும் மிகுதியாகிய கேள்விகளினாலும் நூல்களின் முடிவைக் கண்டவனும்—மைந்நீர்மை இன்றி மயல் அறுப்பான் - குற்றமாகிய குணத்தன்மையில்லாதபடி ஆசாபாசத்தை அறுப்பவனும்—இம்மூவர் மெய்ந்நீர்மை மேல் நிற்பவர் - ஆகிய இம்மூவரும் மெய்மைக் குணத்தையுடைய மோகத்திலே நிற்பவராவர். எ - று.

நூல் - சிந்தனை. குற்றம் காமம் வெகுளி மயக்கம், எண்ணும்மை அறுப்பானென்பதனோடுங் கூட்டப்பட்டது. (௩௫)

ஊனுண் டியிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர்
தாமறிவர் தாங்கண்டவாறு.

இ - ள். ஊண் உண்டு உயிர்கட்கு அருள் உடையேம் என்பாணும் - ஒன்றினது மாமிசத்தைத் தின்றுவைத்து உயிர்களிடத்து அருளுடையோமென்கின்றவனும்--தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பாணும் - தான் யாதொரு காரிய முயற்சிக்கும் உடன்படாமல் எல்லாம் ஊழ் செய்யுமென்கின்றவனும்--காமுறு வேள்வியில் கொல்வானும் - காமியத்தைத் தருவதாகிய யாகத்தில் ஒரு பிராணியைக் கொல்லுபவனும்- இம்மூவர் தாம் கண்டவாறு தாம் அறிவர் - ஆகிய இம்மூவரும் தாங்களறிந்தபடியே தாங்கள் அறிவார்கள். எ - று.

பெரியோர் தூயின் கருத்தையறியாரென்பதாயிற்று.(௩௬)

குறளையு ணட்பளவு தோன்று முறவினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும்--பால்போலும்
தூய்மையுட் டோன்றும் பிரமாண மிம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு.

இ - ள். குறளையுள் நட்பு அளவு தோன்றும் - ஒருவனுக்கு வந்த செல்வச்சுருக்கத்தினால் சினேகிதனுடைய சினேகத்தின் மிகுதியானது காணப்படும்--உறல் இனிய சால்பினில் குடிமை தோன்றும் - சேர்தற்கு இனிதாகிய நற்குணமுகளினது நிறைவினாலே குடிப்பிறப்பானது காணப்படும்--பால் போலும் தூய்மையுள் பிரமாணம் தோன்றும் - பால்போலும் பரிசுத்தகுணமுடைமையினாலே ஒருவனது நிலையானது காணப்படும்-- இம்மூன்றும் வாய்மை உடையார் வழக்கு - இந்நட்பளவு முதலாகிய மூன்றும் மெய்ம்மையுடையாரது ஒழுக்கங்களாம். எ - று.

உள்ளென்பன விரண்டும் உருபுமயக்கம். உம்மை அசைநிலை.

தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலு- முன்னிய

பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை.

இ - ள். தன்னை வியந்து தருக்கலும் - தன்னைத் தானே மெச்சிக்கொண்டு அகங்கரித்தலும்—தாழ்வு இன்றிக் கொள்ளே வெகுளி பெருக்கலும் - அடக்கமில்லாமல் வீணாகக் கோபத்தை வளர்த்தலும்—முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் - முற்பட்ட பிறருடைய பலவகைப்பொருள்களையும் இச்சிக்கின்ற அற்பகுணமும்—இம்மூன்றும் செல்வம் உடைக்கும் படை - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குச் செல்வத்தை அழிக்கின்ற ஆயுதங்களாம். எ - று.

தருக்கு - அகங்காரம். முன்னியவென்றது முன்னென்னுமிடைச்சொலடியாகப் பிறந்த பெயரெச்சம். (௩௮)

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டூர்த் தோய்தல்
கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல்—சொலைமுனிந்து
பொய்மயக் கஞ்சுதின் சுட்டங்க விம்மூன்று
நன்மையி லாளர் தொழில்.

இ - ள். புலை மயக்கம் பொருட் பெண்டூர் வேண்டித் தோய்தல் - நீசத்தன்மையோடு கலத்தலாவது வேசையரை விரும்பிக் கூடுதலாம்—கலமயக்கம் கள் உண்டு வாழ்தல் - பிறரெச்சிற்கலத்தோடு கலத்தலாவது கள்ளுண்டு வாழ்தலாம்—சொலை முனிந்து பொய்ம் மயக்கம் சூதின் கண் தங்கல் - பெரியோர் சொல்லைக் கடந்து பொய்யோடு கலத்தலாவது சூதாடுமிடங்களிலே பலகாலும் தங்குதலாம்—இம்மூன்றும் நன்மையிலாளர் தொழில் - இம்மூன்றும் நன்மையில்லாதார் தொழில்களாம். எ - று.

நன்மை - அறம். இங்கே வாழ்தலென்றது சூறிப்பாற் கெடுதலையுணர்த்துகின்றது. (௩௯)

வெகுளி துணுக்கும் விற்றலு மகளீர்கட்
கொத்த வொழுக்க முடைமையும் பாத்துண்ணு
நல்லறி வாண்மை தலைப்படலு மிம்முன்றுந்
தொல்லறி வாளர் தொழில்.

இ - ள். வெகுளி துணுக்கும் விற்றலும் - மனசிலுண்ட
கீய கோபத்தைச் சுருக்கும் வல்லமையும்—மகளீர்கட்டு ஒத்த
ஒழுக்கம் உடைமையும் - பெண்டர்களுக்குப் பொருந்துமொழுக்
கமுடையனாதலும்—பாத்து உண்ணும் நல் அறிவாண்மை தலைப்
படலும் - பகுத்துண்ணும் நல்லறிவுடைமையைக் கூறிதலும்—
இம்முன்றும் தொல் அறிவாளர் தொழில் - ஆகிய இம்முன்றும்
இயற்கையறிவினையுடையவரது தொழில்களாம். ௭ - அ. (௪0)

அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந்
தன் குடிமை குன்றாத் தகைமையு—மன்போடி
நாண நந நட்பார்ப் பெருக்கலு மிம்முன்றுந்
கேளவியு ளெல்லாந் தலை.

இ - ள். அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் - வறுமையி
னாலே துன்பப்பட்டு இரந்தவர்களுக்கு அவர் விரும்பிய ஒன்
றைக் கொடுத்தலாலுண்டாகிய புகழும்—துளங்கினும் தன்
குடிமை குன்றாத் தகைமையும் - வறுமை முதல்யவற்றால் வருந்
தினாலும் தன் குடிப்பிறப்புக்குத் தக்க ஒழுக்கங் குன்றாதபடி
நடந்துகொள்ளும் பெருமையும்—அன்பு ஓடி நாள் நாளும்
நட்பார்ப் பெருக்கலும் - அன்பு வளர்ந்து நாடோறுந் சினே
கித்தவரை ஓங்கச் செய்தலும்—இம்முன்றும் கேள்வியுள் எல்
லாம் தலை - ஆகிய இம்முன்றும் பெரியோரிடத்துத் தான் கேட்
கப்படும் அறங்கள் பலவினும் தலைமையான அறங்களாம். ௭-அ
கேள்வி - ஆகுபெயர். (௪௧)

கழகத்தால் வந்த பொருள்கா முறமை
படி னும் பார்ப்பாரைத் தீப்போ—லொழுக்க

லுழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்று
மழகென்ப வேளாண் குடிக்கு.

இ - ள். கழகத்தால் வந்த பொருள் காமுறமை - சூதாட்டத்தினால் வருகின்ற பொருளை இச்சியாமையும்—பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் - பலகாலும் பழகினாலும் பிராமணரை அக்கினிக்குச் சமானராக கினைத்து அஞ்சி நடந்து கொள்ளுதலும்—உழவின்கண் காமுற்று வாழ்தல் - பயிர் செய்தலில் ஆசையுற்று வாழ்கலும்—இம்மூன்றும் வேளாண் குடிக்கு அழகு என்ப - ஆகிய இம்மூன்றும் வேளாண்மையையுடைய குலத்துக்கு அழகென்று சொல்வார் பெரியோர். எ - று.

எண்ணும்மை விகாரத்தாற்றொக்கன. கழகமென்னுஞ் சூதாட்டத்தின் பெயர் சூதுக்கு ஆகுதலால் ஆகுபெயர். (சஉ)

வாயி னடங்குத துப்புரவா மாசற்ற
செய்கை யடங்குத தீப்பியமாம்—பொய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும்
வஞ்சத்திற் தீர்ந்த பொருள்.

இ - ள். வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் - வாக்கினால் அடங்குதல் இகத்திலே செல்வத்தைத் தருவதாகும்—செய்கை அடங்குதல் மாசு அற்ற தீப்பியம் ஆம் - சரீரத்தொழிலால் அடங்குதல் மறுமையிலே குற்றமற்ற தெய்வப்பிறப்பைத் தருவதாகும்—பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் - பொய் இல்லாமல் மனத்தால் அடங்குதல் முடிவிலே முத்தியைத் தருவதாகும்—இம்மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - இம்மூன்றும் பொய்யினின்றும் நீங்கிய நற்பொருள்களாம். எ - று.

துப்புரவு அதுபவிக்கப்படுவது. (சாட)

விருந்தினி யுண்ட பசுலுந் திருந்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலு—யில்லார்க்கொன்

நீயா தொழிந்தகன்ற காலையு மிப்மூன்றும்
நோயே யுரனுடையார்க் கு.

இ - ள். விருந்து இன்றி உண்ட பகலும் - விருந்தில்லை யாகப் புசிக்கக் கழிந்த பகலும் திருந்து இழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும் - திருந்திய ஆபரணங்களை யுடைய பெண்டிகளை அதுபவிக்கக் கழியாத இராத் திரியும்—இல்லார் க்கு ஒன்று ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் - தரித்திரர்க்கு ஒன்றைக் கொடாதிருக்கக் கழிந்த நாளும்—இம்மூன்றும் உரன் உடையார்க்கு நோயே - ஆகிய இவை மூன்றும் அறிவுடையார் க்கு நினைக்குந்தோறும் நோய்களாம். எ - று.

உரன் அறிவு. “உரனே காட்சி யுணர்வே யுண்மை—புலனே ஞான மறிவெனப் புகல்வர்” என்பது திவாகரம். (சச)

ஆற்றானை யாற்றென் றலைப்பானு மன்சீன்றி
யேற்றார்க் கியைவ கரப்பானுங்—கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமீம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.

இ - ள். ஆற்றானை ஆற்று என்று அலைப்பானும் - ஒருகாரி யஞ் செய்தற்குச் சத்தியில்லாதவனை அதைச் செய்யச் சொல்லி வருத்துகின்றவனும்—ஏற்றார்க்கு அன்பு இன்றி இயைவ கரப் பானும் - யாசித்தவர்களிடத்தில் அன்பில்லாது தனக்கிசைந்த பொருள்களைக் கொடாது ஒளிக்கின்றவனும்—கூற்றம் வரவு உண்மை சிந்தியாதானும் - யமன் வருவது உண்மையென்று நினையாதவனும்—இம்மூவர் நிரயத்துச் சென்று வீழ்வார் - ஆகிய இம்மூவரும் நரகத்திற்போய் விழுவார். எ - று. (சரு)

காறாய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேறாய்மை யில்லாத வெல்களிறுஞ்—சீறிக்

கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றுங்
குறுகா ரறிவுடையார்.

இ - ள். கால் தூய்மை இல்லாக் கலிமாவும் - நடையிலே நன்மையில்லாத செழிய சூதிரையும்—காழ் கடிந்து மேல் தூய்மை இல்லாத வெல் களிதும் - கட்டுத்தறியை முறிக்கும் வலிமையடைத்தாயும் மேலிருப்பதற்கு ஏற்ற நன்மையில்லாத வெற்றியையுடைய யானையும்—சீறிக் கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி - சீறி உள்வைரங்கொண்டு கோபிப்பவனுடைய கல்விச்சாலையும்—இம்மூன்றுங் குறுகார் அறிவு உடையார் - ஆகிய இம்மூன்றையும் விவேகமுடையவர் சேரார். எ - று. கால், காழ் ஆகுபெயர்கள். (சசு)

சில்சொற் பெருந்தோண் மகளிரும் பல்வகையுந்
தாளினூற் தந்த விழுநிதியு நாடோறு
நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங்
காப்பிகழ லாகாப் பொருள்.

இ - ள். சில் சொல் பெரும் தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும் பெரிய தோள்களையுமுடைய பெண்டிரும்—பல்வகையம் தாளினூல் தந்த விழுநிதியும் - பலவகையாலும் முயற்சியாற் தேடிய சிறந்த பொருளும்—நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியம் - எப்போதும் நாவானது மகீழும்படி சமைத்த உணவும்—இம்மூன்றுங் காப்பு இகழல் ஆகாப்பொருள் - ஆகிய இம்மூன்றுங் காத்தலைத் தள்ளக்கூடாத பொருள்களாம். எ - று.

தாள் - முயற்சி. மிகுதிபற்றி உயர்திணை அஃறிணைமாக முடிந்தது. காப்பாற்றாவிடற் பழுதுபடுமென்பதாம். (சஎ)

வைததனை யின்சொல்லாக் கொள்வானு ரெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானு - மூறிய

கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

இ - ள். வைத்தனை இன் சொல்லாகக் கொள்வானும் - ஒரு வன் வைத வசைகளை இனிய சொல்லாகக் கொள்கின்றவனும்— நெய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும் - நெய்வார்த்த சோறென்று தான் பெற்ற கூழை மதிக்கின்றவனும் - ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் - மீசுந்த கைப்புடைய காசிய ஒருணவை வெல்லமென்று உண்கின்றவனும்— இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார் - ஆகிய இம்மூவரும் தத்து வப்பொருளை அறிந்து வாழப்பெறுவார். எ - று.

கட்டி - வெல்லம். மெய்ப்பொருள் - கடவுள். கூழ் - மாவி றுற் சமைக்கப்பட்டது. (சஅ)

ஏவாது மாற்று மிளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும்—பொய்தெள்ளி
யம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவர்
ரிம்மைக் குறுதியில் லார்.

இ - ள். ஏவாதும் ஆற்றும் இளங்கிளையும் - ஏவாத காரி யத்தையும் செய்கின்ற தன்னிளஞ்சுற்றத்தானும்—காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும் - மனைவியைப் பாது காவாது வைது இகழ்ந்து பேசுகின்ற தலைவனும்—பொய் தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் - பொய்யையே தெளிந்து தான் வாழ்கின்ற வீட்டிலுள்ள பொருளை அழிக்கும் மனைவியும்—இம்மூவர் இம்மைக்கு உறுதி இல்லார் - ஆகிய இம்மூவரும் இப்பிறப்பில் ஒருவற்கு உறுதியில்லாதவராவார். எ - று.

எச்சவும்மையால் ஏவியதைச் செய்யாமையென்றி யெனப் பொருள் கொள்க. உறுதி-நன்மை. (சக)

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு
முள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரு
மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்முவர்
வல்லே மழையருக்குங் கோள்.

இ - ள். கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந் தனும் - தான் கொள்ளும் பொருளை விரும்பிக் குடிகளை வருத் துகின்ற அரசனும்—உள் பொருள் சொல்லாச் சலம் மொழி மாந்தரும் - உற்றாரோடு உண்மைப்பொருளைச் சொல்லாது பொய் சொல்கின்ற மனிதரும்—இல் இருந்து எல்லை கடப் பாளும் - வீட்டின்கணிந்து தன் வரம்பு கடந்து நடக்கும் மனையாளும்—இம்முவர் வல்லே மழை அருக்கும் கோள் ஆகிய இம்முவரும் விரைந்து மழையைக் குறைக்கின்ற கிர கந்துளாவர். எ - டு.

சலம் - பொய். இம்முவருமுள்ள நாட்டின் மழை பெய்யா கன்பது கருத்து. (நு0)

தூர்ந்தொழுதிக் கண்ணுந் துணைக டுணைகளே
சார்ந்தொழுதிக் கண்ணுஞ் சலவர் சலவரே
யீர்ந்தகல் வின்னாக் கயவ ரிவர்முவர்
தேர்ந்தக்காற் றோன்றும் பொருள்.

இ - ள். தூர்ந்து ஒழுக்கிக்கண்ணும் துணைகள் துணைகளே வருவாய் அடைபட்டு ஒருவன் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிற விடத்தும் சுற்றத்தார் சுற்றத்தாரேயாவர்—சார்ந்து ஒழுக்கக் கண்ணும் சலவர் சலவரே - மனங்கலந்தொழுதுவிடத்தும் பகைவர் பகைவரேயாவர்—சார்ந்த கல் இன்னாக் கயவர் - பிளக் கப்பட்ட கல்லுப்போல்வார் இன்னாத சீழ்மக்களேயாவர் இவர் முவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் - இவர் முவ ரும் அறிவுடையார் ஆராயுமிடத்துக் காணப்படும் பொருள்க ளாவார். எ - டு.

ஒழுக்கியக்கண்ணுமென்பன இரண்டும் இடைக்குரைவிகார
மாயின. தேர்ந்தக்காற் றேன்மும் பொருளெனவே, ஆராயா
விடத்து இப்படிப்பட்டவரென்று அறியப்படாரென்பது தோ
ன்றுகின்றது. (ருக)

கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற
பெண்ணுக் கணிகல நாணுடைமை—கண்ணு
மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங்
சூறியுடையார் கண்ணே யுள.

இ - ள். கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்ணு
க்கு ஆபரணமாவது தாக்கீனியமுடைமையாம்— காமுற்ற பெ
ண்ணுக்கு அணிகலம் நான் உடைமை - கணவனால் விரும்பப்
பட்ட பெண்ணுக்கு ஆபரணமாவது வெட்கமுடைமையாம். -
நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - தானே வருகின்ற
மறுபிறப்பிற்கு ஆபரணமாவது விததைமாசும் - இம்மூன்றும்
சூறி உடையார்கண்ணே உள - இம்மூன்றும் இயற்கையறியுடை
யாரிடத்தே உளவாம். எ - று.

ஒருவன் இம்மையிற் கற்ற கல்விபானது அவன் நல்வழிப்
படுத்தி மறுமையில் இன்பம் பயத்தலால் மறுமைக்கண்கல
மென்றார். (ருஉ)

சூருடன் மனையா ளழகு மிருடாக்
கற்றறி வில்லான் கதழ்ந்துரையும்—பற்றிய
பண்ணிற் றெரியாதான் யாழ்கேட்ட மிம்மூன்று
மெண்ணிற் றெரியாப் பொருள்.

இ - ள். சூருடன் மனையாள் அழகும் - சூருடைய
மனையாளினது அழகும்—இருள் தீரக் சற்று அறியு இல்லான்
கதழ்ந்து உரையும் - மயக்கந்தீர உண்மை னூலைக் கற்று அதன்
பொருளை அறிதலில்லாதவன் விரைச்சு சொல்லுஞ்சொல்

லும்—பற்றிய பண்ணில் தெரியாதான் யாழ் கேட்பும் - விரும்பப்பட்ட இசைநூலிற் பரிசுயிலலாதவன் வீணையினோசையைக் கேட்டலும்—இம்மூன்றும் எண்ணில் தெரியாப் பொருள்-ஆகிய இம்மூன்றும் ஆராயுமிடத்து அம்மூவர்க்கும் முறையே தெரியாத பொருள்களாம். எ - று.

கதழவு விரைவு.

(௩௩)

தன்பயந் தூக்காரைச் சார்தலுந் தாம்பயவா
நன்பயங் காய்சின்கட் கூறலும்—பின்பயவாக்
குற்றம பிறர்மே லுரைத்தலு மிம்மூன்றுந்
தெற்றென வில்லார் தொழில்.

௩ - ள். தன் பயம் தூக்காரைச் சார்தலும் - தனக்கு வரும் பயனை ஆராயந்து அதற்கு உதவிசெய்யாதவரை அடித்தலும்--காயவினகண் தாம் பயவா நன் பயம் கூறலும் - ஒருவன் கோபருசெய்யின்றவிடத்துத் தாம் பயன்படாமற் போவனவாசிய சில உறுதிகள் சொல்லுதலும்—பின்பயவாக் குற்றம் பிறர் மேல் உரைத்தலும் - அப்போது பயன்படினும் பிள்ளை பயன்படுதலிலலாத குற்றங்களைப் பிறர்மேற் சொல்லுதலும்—இம்மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில் - ஆகிய இம்மூன்றும் தெளிவில்லாதாருடைய செய்கைகளாம். எ - று. (௩௪)

அருமறை காவாத நட்பும் பெருமையை

வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும்—யாண்டா னுஞ்

செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவ

ரொற்றா ளெனப்படு வார்.

௩ - ள். அரு மறை காவாத நட்பும் - வெளிப்படுத்தக் கூடாத ரகசியப்பொருளைக் காப்பாற்றாத நட்பாளனும்—பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் - பெருமைக் குணத்தை விரும்பாது விட்டு நீங்கிய பெண்ணும்—யாண்டா

னும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் - எப்பொழுதும்
வைரங்கொண்டாடிக் குற்றேவலானனும்—இம் மூவர் ஒற்றான்
எனப்படுவாரா - ஆகிய இம்மூவரும் ஒற்றான்களென்று சொல்
லப்படுவார். எ - று.

பெருமைக்குணம் கற்பு முதலியன. ஆன் சாரியை. செற்
றம் - வைரம். ஒற்றான் - ஒருவரிடத்துள்ள குற்றத்தை அறிந்து
போய்ப் பிறர்க்கு அறிவிப்பவன். (௬௫)

முந்தை பெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையுந் தாயும் வழிபட்டு—வந்த
வொழுக்கம் பெருநெறி சேர்தலும் மூன்றும்
விழுப்ப நெறி தூரா வாறு.

இ - ள். முந்தை எழுத்தின் வரவு - ஒருவனுக்கு இளமைப்
பருவத்திலே கல்விபறிவுண்டாதலும்—பிற்பாடு உணர்ந்து தந
தையும் தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் - அதன் பின்பு அக்கல்
விப்பொருள் உணர்ந்து தந்தையையுந் தாயையும் புசித்து வந்த
ஒழுக்கமுடைமையும்—பெரு நெறி சேர்தல் - பின்பு பெரியோ
ரது வழியைச் சேர்தலும்—இம்மூன்றும் விழுப்ப நெறி தூரா
ஆறு - ஆகிய இம்மூன்றும் உயர்வைத்தரும் வழியைத் தூராத
விதங்களாம். எ - று.

எழுத்தென்பது கல்விக்கு ஆகுபெயர். விழுப்பம் - உயர்வு.
கல்விபறிவிறகுப் பயன் தந்தை தாய்களை வழிபடுதலும், அவ்
வழிபாட்டிற்குப் பயன் பெரியோர் வழியைச் சேர்தலுமாத
லின், இம்முறை வைத்தார். (௬௬)

கொட்டி யளந்தமையாப் பாடலுந் தட்டித்துப்
பிச்சைபுக் குண்பான் பிளிற்றலுந்—துச்சிருந்தா
னானும் கலங்கா முறுதலு யிம்மூன்றும்
கேள்வியு ளின்னா தன.

இ - ள். கொட்டி அளந்து அமையாப் பாடலும் - தாள வோசையை அளந்து அதற்குத் தரும்படி பாடாத பாடலும் - தட்டித்துப் பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் - கைதட்டிச் சோற்றுப்பிச்சைக்குப் போய் வாங்கி உண்பவனுடைய ஆரவாரித்தலும்—துச்ச இருந்தான் ஆளும் கலம் காமுறுதலும் - ஒதுக்குக்குடியிருந்தவன் அவ்வில்லத்தானுடைய ஆளும் பாத்திரங்களை இச்சித்தலும்—இம்மூன்றும் கேள்வியுள் இன்னுதன - ஆரிய இம்மூன்றும் கேட்கப்படுமவைகளுள் இனிமையாகாதன வாம். எ - று.

கொட்டி - தாளம். து - புசிப்பு. துச்சிருத்தல் - ஒதுக்குக்குடியிருத்தல். (௫௭)

பழமையை நோக்கி யளித்தல் கிழமையாற்
கேளீ ருவப்பத் தழுவுதல்—கேளீராய்த்
துன்னிய சொல்லா வினந்திரட்ட லிம்மூன்று
மன்னற் கிளையான் றொழில்.

இ - ள். பழமையை நோக்கி அளித்தல் - நெடுங்காலமாகப் பழகிவருந் தொடர்ச்சியை நோக்கி அத்தொடர்ச்சியுடையாரைக் காப்பாற்றுதலும்—கிழமையால் கேளீர் உவப்பத் தழுவுதல் - செய்யும் உரிமையாற் சுற்றத்தார் மகிழும்படி அவரைத் தழுவுதலும்—கேளீராய்த் துன்னிய சொல்லால் இனம் திரட்டல் - தனக்கு நட்பாளராய்ச் சூழும்படி இனிய சொல்லினால் நல்லினத்தைச் சேர்த்தலும்—இம்மூன்றும் மன்னற்கு இளையான் தொழில் - ஆகிய இம்மூன்றும் இளவரசனது தொழில்களாம். எ - று.

மன்னர்கிளையானை அமைச்சனென்பாருமுளர். தழுவுதல் வரவணைத்தல். துன்னியவென்பது செய்யியவென்றும் வினையெச்சம். (௫௮)

கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கட் போற்றா னுழவு—மினையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்முன்று
முள்ளன போலக் கெடும்.

இ - ள். கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் - சுற்றத்
தார்க்கு உதவாதவனுடைய செல்வமும்—பைங்கூழ் விளைவின்
கண் போற்றான் உழவும் - பசிய பயிர் தனக்குப் பயன் கொடுக்
குங்காலத்துப் பாதுகாக்கமாட்டாதவனுடைய உழவு தொழி
லும்—இனையனாய்க் கள் உண்டு வாழ்வான் குடிமையும் - இனைய
னாயிருந்துவைத்துக் கள்ளுண்டு வாழ்வான்வனுடைய குடிப்
பிறப்பும்—இம்முன்றும் உள்ளனபோலக் கெடும் - ஆகிய இம்
முன்றும் நிலைநிற்பனபோலத் தோன்றிக்கெடும். எ - று. பைங்
கூழ் - பயிர். (௩௩)

பேய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாயும்
விலங்கின் பிறப்பின் வெருவும்—புலந்தெரியா
மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்முன்றுந்
துக்கப் பிறப்பாய் விடும்.

இ - ள். பேய்ப் பிறப்பில் பெரும் பசியும் - பேயினது
பிறப்பிலே பெரிய பசியால் வருந்துன்பமும்—பாய் விலங்
கின் பிறப்பின் வெருவும் - பாய்கின்ற மிருகத்தின் பிறப்பிலே
அச்சத்தால் வருந்துன்பமும்—மக்கள் பிறப்பில் புலம் தெரியா
நிரப்பு இடும்பை - மனிதப்பிறப்பிலே அறிவை மழுங்கச்செய்
கின்ற வறுமையால் வருந்துன்பமும் உண்டாகின்றன—இம்
முன்றும் துக்கப் பிறப்பாய்விடும் - ஆதலால் இம்முன்றும்
துன்பவறுபவத்திற்கு ஏதுவாகிய பிறப்புக்களாய்விடும். எ - று.

இடும்பையென்பது மற்ரைப் பசி வெருவல்களோடுங்
கூட்டப்பட்டது. செல்வருந் தம்மின் மிக்க செல்வரை நோக்
கித் தம்மை வறியராகக் கருதலால், மக்கட்பிறப்புக்குப் பொது
ப்பட நிரப்பிடும்பை சொல்லப்பட்டது. (௩௦)

ஐபறிவுந் தம்மை யடைய வொழுஞ்சுத
 லெய்துவ தெய்தாமை முற்காததல்—வைகலு
 மாறேற்கு மன்னர் நிலையறித விம்முன் றுஞ்
 சீரேற்ற பேரமைச்சர் கோள்.

இ - ள். ஐ அறிவும் தம்மை அடைய ஒழுஞ்சுதல் - ஐம்
 பொறியறிவுகளும் தமக்கு வசப்பட்டு நிறக நடத்தலும்—எய்
 துவது எப்தாமை முன் காததல் - அரசனுக்கு வருவதாகிய ஆப
 ததை வாராதபடி முன்னறிந்து காததலும்—வைகலும் மாறு
 ஏறகும் மன்னா நிலை அறிதல் - எப்போதும் பகைமைமைமேற
 கொள்ளுகின்ற அரசர்களுடைய நிலைபை அறிதலும்—இம்முன்
 றும் சீர் ஏற்ற பேர் அமைச்சர் கோள் - ஆடிய இம்முன்றும்
 சூர்த்தியை மேற்கொண்ட பெரிய மந்திரிகளாலே கொள்ளப்படி
 வைகளாம். எ - று.

(சுக)

நன்றிப் பயன் றூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன்
 மன்றிற் கொடும்பா டுரைப்பானு—நன்றின் றி
 வைத்த வடைக்கலங் கொள்வானு யிம்முன
 ரெச்ச மிழந்துவாழ் வார்.

இ - ள். நன்றிப் பயன் றூக்கா நாண் இலியு - ஒருவன்
 தனக்குச் செய்த நன்றியின் பயனை அளந்தறியாத நாணில்லாத
 வனும்—சான்றோர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும் -
 பெரியோர்முன்னே சபையிலே நின்னு கொடிய சொற்களைச்
 சொல்லுகின்றவனும்—நன்று இன்றி வைத்த அடைக்கலம்
 கொள்வானும் - நறசெய்கையிலனாகி ஒருவன்வைத்த அடைக்க
 லத்தை அபகரிக்கின்றவனும்—இம்முவர் எச்சம் இழந்து வாழ்
 வார் - ஆகிய இம்முவரும் தமக்குப் பின் சநதானத்தை இழந்து
 வாழ்வார்கள். எ - று.

வாழ்வாரென்றது குறிப்பால் கெடுவாரென்பதை உணர்த்
 திறறு. எஞ்சிநிற்பது எச்சமாதலால் அது கீர்த்திக்குமாம்.

நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சு
மீர்வளையை யில்லத் திருத்தலுஞ்—சீர்ப்பவாத்
தன்மையி லாள சயலிருப் பிம்மூன்று
நன்மை பயத்த லீல.

இ - ள். நோ அஞ்சாதாரோடு நட்பும் - தமக்கு வரும்
வருத்தத்துக்கு அஞ்சி வாராமற் காவாதவரோடு கொள்ளப்
பட்ட நேசமும்—விருந்து அஞ்சும் ஈர் வளையை இல்லத்து இருத்
தலும் - விருந்தாளிக்கு இடிதற்கு அஞ்சுகின்ற மனைவியை
வீட்டில் வைத்துக்கொண்டு வாழ்தலும்—சீர் பயவாத் தன்மை
இலாளர் அயல் இருப்பும் - சிறப்பைத் தாராத குணத்தையு
டைய இவ்வாழ்வோருக்கு அயலிலே குடியிருப்பும்—இம்மூன்
றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு
நன்மையை உண்டாக்குதலுடையவல்லவாம். எ - று.

ஈர்வளை அரிந்தெடுக்கப்பட்ட சங்கவளையையுடையவள். ()

நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலு
மில்புறஞ் செய்தலி னீன்றதாய்—தொல்சூடியின்
மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றுங்
கற்புடையாள் பூண்ட கடன்.

இ - ள். நல் விருந்து ஒம்பலின் னட்டாளர் ஆம் - நல்ல
விருந்துகளைப் பாதுகாத்தலினாலே தனக்குச் சினேகிதையாம்
வைகலும் இல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் - எப்போதும்
தன் மனையறத்தைக் காப்பாற்றலினாலே பெற்ற தாயாம்
தொல் சூடியின் மக்கள் பெறலின் மனைக் கிழத்தி - தன் பழைய
குடிக்குத் தகுந்த புதல்வரைப் பெறுதலினாலே மனைவியாம்.
இம்மூன்றும் கற்பு உடையாள் பூண்ட கடன் - இம்மூன்றும்
பதிவிரதாதரு மத்தையுடையவள் மேற்கொண்ட கடமைகளாம்.
எ - று.

ஆமென்பதை மற்றையிரண்டனோடுங் கூட்டுக. (சுச)

அச்ச மலைகடவிற் றேன்றலு மார்வுற்ற
விட்டகல கில்லாத வேட்கையுங்—கட்டிய
மெய்நிலை காணு வெகுளியு மிம்மூன்றுந்
தந்நெய்யிற் றும்பொரியு மாறு.

இ - ள். அலை கடலில் அச்சம் தோன்றலும் - அலைகடல் போல் அளவில்லாத பயமானது தன்மனசிலே தோன்றுதலும்—ஆர்வுற்ற விட்டு அகல்கில்லாத வேட்கையும் - அதுபவித்தவைகளைப் பின்னும் விட்டு நீங்கமாட்டாத விரும்பமும்—கட்டிய மெய் நிலை காணு வெகுளியும் - பெரியோரால் உறுதியாகத் தழுவப்பட்ட மெய்யினது நிலைமையைக் காணவொட்டாத கோபமும்—இம்மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியுமாறு - ஆகிய இம்மூன்றும் ஆடு முதலானவை தம்மிடத்திற் பிறந்த நெய்யிலே தாம் பொரியுமாறுபோலத் தம்மிடத்துப் பிறந்து தம்மை வேவச்செய்வனவாம். எ - று.

ஆர்தல் - அதுபவித்தல்.

(௬௫)

கொழுநனை யில்லாள் கறையும் வழிநிற்குஞ்
சிறற்றளில் லாதான்கைம் மோதிரமும்—பற்றிய
கோல்கோடி வாழு மரசனு மிம்மூன்றுஞ்
சால்போடு பட்ட தில.

இ - ள். கொழுநனை இல்லாள் கறையும் - கணவனையில் லாதவளது மரச ருதுவும்—வழி நிற்கும் சிறற்றள் இல்லாதான்கைம் மோதிரமும் - தன்னேவல்வழி நிற்கின்ற சிறற்றனையில்லாதவளது கையிலிடப்பட்ட மோதிரமும்—பற்றிய கோல்கோடி வாழும் அரசனும் - தான் பற்றிய கோல்கோடி வாழும் அரசனும்—இம்மூன்றும் சால்போடு பட்டதில-ஆகிய இம்மூன்றும் நிறையோடு பொருந்திய சிறப்பையுடையவல்லவாம். எ - று.

சிறற்றளில்லாதவன் அவன் கையாற் செய்விக்கப்படுந் தொழிலைத் தன்கையாற் செய்யவேண்டிதவின், அம்மோதிரத்

திற்குச் சிறப்பில்லையாயிற்று. மிகுதிபற்றி உயர்திணை அஃறிணை யோடு முடிந்தது. (௬௬)

எதிர்நிற்கும் பெண்ணு மியல்பி ரொழும்புஞ்
செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி—மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்று
நொந்தார் செயக்கிடந்த தில்.

இ - ள். எதிர் நிற்கும் பெண்ணும் - தான் கோபித்தால் தன்னெதிர் நின்று பேசும் மனையாளும்—இயல்பு இல் தொழும் பும் - ஒழுக்கமில்லாத ஏவலாளும்—செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி - மனத்திலே வைரம் போகாதே நிற்குஞ் சுற்றமும் எபைப் பெயர் கொண்டு— முந்தைப் பழவினை ஆய் மயிர்நரைப்பத் தின் னும் இவை மூன்றும் - முற்காலத்திலே செயப்பட்ட பழவினை ப்பயனாய்த் தன்மயிர் நரைக்குமளவும் ஒருவனைத் தின்னுகின்ற இவை மூன்றுக்கும்—நொந்தார் செயக்கிடந்தது இல் - மன நொந்தார் செய்யக் கிடந்ததொரு பரிகாரம் இல்லை. எ - று. தொழும்பு ஆகுபெயர். (௬௭)

இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகி
னில்லாமை யுள்ளு நெறிப்பாடு—மெவ்வுயிர்க்குந்
துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்று
நன்றறியு மாந்தர்க் குள.

இ - ள். இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் - தரித் திரர்க்கு ஒன்றைக் கொடுக்கும் செல்வமும்—இவ்வுலகின் நில லாமை உள்ளும் நெறிப்பாடும் - இவ்வுலகத்தில் உண்டான பொருள்களினுடைய நிலையாமையை விசாரித்தறியும் வழியிலே செல்லுதலும்—எவ்வுயிர்க்கும் துன்பு உறுவ செய்யாத தூய்மை யும் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் துன்பமடைவனவற் றைச் செய்யாத பரிசுத்தகுணமும்—இம்மூன்றும் நனது அறி

யும் மாந்தர்க்கு உள - ஆகிய இம்மூன்றும் அறத்தின்வழியை அறியும் மனிதர்களுக்கு உண்டாம். எ - று. (௬௮)

அருந்தொழி லாற்றும் பகடுந் திருந்திய
மெய்நிறைந்து நீடிருந்த கண்ணியு நொந்து
நெறிமாறி வந்த விருந்துமீம் மூன்றும்
பெறுமா றரிய பொருள்.

இ - ள். அரும் தொழில் ஆற்றும் பகடும் - அரிய தொழில் களைச் செய்ய வல்ல கடாவும்—திருந்திய மெய் நிறைந்து நீடி இருந்த கண்ணியும் - திருந்திய மெய் நிரம்பி நெடுங்காலம் மண மில்லாதிருந்த கன்னிகையும்—நொந்து நெறி மாறிவந்த விருந்தும் - தன்புற்று வழி தப்பிவந்த விருந்தும்—இம்மூன்றும் பெறுமாறு அரிய பொருள் - ஆகிய இம்மூன்றும் பெறுதற்கரிய பொருள்களாம். எ - று.

அரிய தொழில் பெரும்பாரங்கொண்ட பண்டியை ஈர்த்துச் செல்லுகை முதலியவை. இங்கே மெய்யென்றது பெண்ணிற்குச் சிறந்த அவயவங்களைக் காட்டுகின்றது. (௬௯)

காவோ டறக்குளந் தொட்டானு நாவினால்
வேதங் கரைகண்ட பார்ப்பானுந்—தீ திகந்
தொல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்மூவர்
செல்வ ரெனப்படு வார்.

இ - ள். காவோடு அறக் குளம் தொட்டானும் - சோலையைவைத்து அறத்திற்குரிய குளத்தினைத் தோண்டினவனும்—நாவினால் வேதம் கரை கண்ட பார்ப்பானும் - நாவினாலோதி வேதங்களினெல்லையைக் கண்ட பிராமணனும்—தீது இகந்து ஒல்வது பாத் துண்ணும் ஒருவனும் - தீயவழியைக் கடந்து தனக்கு இசைவதனைப் பகுத்துண்ணு நின்ற ஒருவனும் இம்மூவர் செல்வார் எனப் படுவார் - ஆகிய இம்மூவரும் செல்வத்தை யுடையவரென்று சொல்லப்படுவார். எ - று.

காவென்றதற்கேற்க வைத்தென்பது வருவிக்கப்பட்டது. தோண்டிவித்தவனைத் தோண்டினுனென உபசரித்தார். (௭0)

உடுத்தாடையில்தார நீராட்டும் பெண்டர்
தொடுத்தாண்ட வைப்போர் புகலும்—கொடுத்தளிக்கு
மாண்மையுடையவர் நல்குரவு மிம்மூன்றுங்
காண வரியவென் கண்.

இ - ள். உடுத்த ஆடை இல்லாதார் நீர் ஆட்டும் - உடுக்கப்பட்ட ஆடையில்தவராகி நீராடிதலும்—பெண்டர் தொடுத்த ஆண்டு அவைப் போர் புகலும் - பெண்டிகள் பிறரோடு வழக்குத் தொடுத்தச் சபையின்கண்ணே போர் செய்வதற்குப் புகுதலும்--கொடுத்து அளிக்கும் ஆண்மை உடையவர் நல்குரவும் - பிறர்க்குக் கொடுத்தக் காப்பாற்றுகின்ற ஆண்மையையுடையவரது வறுமையும்--இம்மூன்றும் என் கண் காண அரிய ஆகிய இம்மூன்றும் என் கண்கள் பார்க்கத் தருவனவல்லவாம். எ - று.

ஆண்டு அசை. இங்கே அருமை தகாமை குறித்து நின்றது.

நிறைநெஞ்சு கடைபாணை நல்குர வஞ்சு
மறனை நினைப்பாணை யல்பொருளஞ்சு
மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம் மூன்றுந்
திறவதிற நீர்ந்த பொருள்.

இ - ள். நிறை நெஞ்சு உடையாணை நல்குரவு அஞ்சும் - புலன்கண்மேற் போகாது நிறுத்தப்படும் நெஞ்சினையுடைய வனுக்கு வறுமை அஞ்சும்—அறனை நினைப்பாணை அல்பொருள் அஞ்சும் - தருமத்தையே சிந்திக்கின்றவனுக்குப் பாவம் அஞ்சும் மறவனை எவ்வுயிரும் அஞ்சும் - கொலைத்தொழில் செய்வோனுக்கு எல்லாவுயிரும் அஞ்சும்—இம்மூன்றும் திறவதில் தீர்ந்த பொருள் - ஆதலால் இம்மூன்றச்சமும் வேறுபாட்டினங்கி ஒத்த பொருள்களாம். எ - று.

அறனென்றமையால் அல்பொருளென்றதற்குப் பாவமெனப் பொருள் கூறப்பட்டது. (எஉ)

இரந்துகொண் டொண்பொருள் செய்வ லென்பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பாணும்
விரிகட லூடுசெல் வானுமீம் மூவ
ரரிய துணிந்துவாழ் வார்.

இ - ள். இரந்து கொண்டு ஒண் பொருள் செய்வல் என்பாணும் - பிறரை இரந்து அவரிடும்பிச்சையை வாங்கி ஒள்ளிய செல்வப்பொருளைச் சம்பாதிப்பினென்று சொல்லுகின்றவனும்—பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும் - பலரிடத்தும் வியாபிததுச் செல்லுகின்ற வேசையைத் தன்மேல் அன்புடையனென்கின்றவனும்—விரி கடல் ஊடு செல்வானும் விரிந்த கடலிடத்துப் பொருள் சம்பாதித்தற்குப் போகின்றவனும்—இம்மூவர் அரிய துணிந்து வாழ்வார் - ஆகிய இம்மூவரும் தமக்கு முடியாத காரியங்களைச் செய்யத்துணிந்து வாழ்கின்றவராவார். எ - று. பாசம் ஆகுபெயர். (எங)

கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்
புல்லங்காற் றுன்புல்லும் பேதைபு—மில்லெனக்கொண்
றீகென் பவனை நகுவானு மிம்மூவர்
யாதுங் கடைப்பிடியா தார்.

இ - ள். வகாலை நன்று தின்று ஒழுகுவானும் - கொலை செய்வதென்கண்ணே நின்று ஒருயிரை வதைத்து அதனிறைச்சியைத் தின்பவனுப் பெரியவர் புல்லங்கால் தான் புல்லும் பேதையும்-தன்னிற் பெரியோர் தன்னைத் தழுவும்போது தானும் அவரை எதிரே தழுவுகின்ற அறிவில்லாதவனும்—எனக்கு ஒன்று இல் ஈக என்பவனை நகுவானும் - எனக்கு ஒருபொருள் இல்லை நீ கொடு என்று யாசிக்கின்றவனைப் பரிசாசஞ்செய்பவ

னும்—இம்மூவர் யாதும் கடைப்பிடியாதார்—ஆகிய இம்மூவரும் யாதோரறத்தையும் கடைப்பிடிக்கமாட்டாதவராவர். எ - று.

கடைப்பிடி - கருமம் முடிக்குந் துணிவு. (எச)

வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத்
துணர்வுடையா னேதிய நூலும்—புணர்வின்கட்
டக்க தறியுந் தலைமகனு யிம்மூவர்
பொத்தினறிக் காழ்த்த மரம்.

இ - ள். வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் - வரை யாது கொடுத்தலையே ஆபரணமாகக் கொண்டவனிடத்துக் கூடிய செல்வமும்—உள்ளத்து உணர்வு உடையான் ஓதிய நூலும்—உள்ளத்திலே அறிவுடையான் கற்ற கல்வியும்—புணர் வின்கண் தக்கது அறியும் தலைமகனும் - பிறர் தன்னைச் சார்ந்த விடத்து அவர்க்குச் செய்யத்தக்க காரியத்தை அறியுந் தலைவ னும்—இம்மூவர் பொத்து இன்றிக் காழ்த்த மரம் - ஆகிய இம் மூவரும் பொந்தில்லாமல் வயிரம் பற்றிய மரம்போல் யாவரா லும் விரும்பப்படுவர். எ - று.

பொந்து பொத்தெனத் தொடை நோக்கி வலித்தல் விகா ரமாயிற்று. (எடு)

மாரிநாள் வந்த விருந்து மனம்பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும்—வீரியத்து
மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு யிம்மூவர்
போற்றற் கரியார் புரிந்து.

இ - ள். மாரி நாள் வந்த விருந்தும் - மழைக்காலத்தில் வந்த விருந்தினரும்—மனம் பிறிது ஆங்க் காரியத்தில் குன்றாக் கணிகையும் - தன்மனம் வேறுபட்டு நிற்கத் தன்காரியஞ் செய் தலிற் குறைவுபடாத வேசையும்—வீரியத்து மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் - வீரியஞ்செய்யும் போர்வந்தால் நாயன்

சொன்னதை மறுத்துச் சொல்லுகின்ற சேவகனும்—இம்மூவர் புரிந்து போற்றற்கு அரியார் - ஆகிய இம்மூவரும் விரும்பிப் பாதுகாததற்கு அரியராவார்- எ - று.

மாற்றம் - சொல். (எசு)

கயவரைக் கையிகந்து வாழ்த நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுக—றெள்ளி
வயிவான வாராமற் காத்தலிம் மூன்றுங்
குடிமாசி லார்க்கே யுள.

இ - ள். கயவரைக் கையிகந்து வாழ்தல் - கீழ்மக்களைக் கைவிட்டு வாழ்தலும்—நயவரை நல் இருளும் கைவிடா நட்டு ஒழுகல் - அன்புடையவரைப் பாதுகாப்பிலும் கைவிடாது நேசித்துக்கொண்டு நடத்தலும்—தெள்ளி வயி ஆன வாராமல் காத்தல் - ஆராய்ந்து தனக்குப் பழிப்பான காரியங்கள் வரவொட்டாமற் காத்துக்கொள்ளலும்—இம்மூன்றும் குடி மாசு இலார்க்கே உள - ஆகிய இம்மூன்றும் குடிப்பிறப்பிலே சூற்றமில்லாதவர்க்கே உண்டாம். எ - று. (எஎ)

தூய்மை யுடைமை துணிவார் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகுந்—தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றுந்
தவத்திற் தருக்கினர் கோள்.

இ - ள். தூய்மை உடைமை - பரிசுத்தமுடையனாயிருக்கையும்—துணிவாம் தொழில் அகற்றும் வாய்மை உடைமை - பெரியோராலே துணியப்பட்ட நற்செய்கையை விரிக்கின்ற சத்தியமுடையவனாயிருக்கையும்—வனப்பு ஆகும் தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை - அழகாகிய தீமையை மனத்தானினைத்தல் வாயாற்சொல்லல் இவை செய்யாமையும்—மூன்றும் தவத்தில் தருக்கினர் கோள் - ஆகிய இம் மூன்றும் தவத்திலே செருக்கி நின்றவர்களுடைய கொள்கையாம். எ - று.

அகற்றல் - விரித்தல். மனத்தினுமென்றதற்கேற்க நினை யாமை வருவிக்கப்பட்டது. வனப்பாகுமென்றதை இவைசெய்ய யாமைமென்பதனோடு கூட்டுக. (எஅ)

பழியஞ்சான் வாழும் பசவு மழிவினாற்
கொண்ட வருந்தவம் விட்டானும்—கொண்டிருந்
தில்லஞ்சி வாழு பெருநு மிவர்புவர்
நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய்.

இ - ள். பழி அஞ்சான் வாழும் பசவும் - உலகம் பழிக் ழும் பழிக்குப் பயப்படாது நடந்துகொள்ளும் பசப்போல்வா ளும் - அழிவினால் கொண்ட அரும் தவம் விட்டானும் - செல் வக்கெடுதி வந்தபோது தனக்குரித்தாகக் கொண்ட அரிய தவத தீனை விட்டவனும்—கொண்டிருநது இல் அஞ்சிவாழும் ஒரு தும் - தனக்கு உட்பட்டவனாகக் கொண்டிருந்தவ மனைவியை அஞ்சி நடக்கின்ற ஒருதுபோல்வானும்—இவர் மூவர் நெல் உண் டல் நெஞ்சிறல் ஓர் நோய் - ஆகிய இவர் மூவரும் மக்கள் உண் ணக்கடவதாயய சோறறையுண்ணுதல் அறிவுடையோர் நெஞ்சி னுக்கு ஒருநோயாம். எ - உ.

நெல் இருமடியாகுபெயர். (எஆ)

முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சி
னிறையிலான் கொண்டதவமு—நிறையொழுக்கந்
தேற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றுந்
தூற்றின்கட்டுவிய வித்து.

இ - ள். முறை செய்யான் பெற்ற தலைமையும் - முறை யறிந்து செய்யமாட்டாதவன் பெற்ற யஜமானத்துவமும் நெஞ்சில் ிறை இலான் கொண்ட தவமும் - நெஞ்சத்தைப் புல ன்களிலே செலுத்தாது நிறுத்துதலையிலாதவன மேற்கொ ண்ட தவமும்—நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்றவனப்பும்

குறைவற்ற வேதவொழுக்கத்தைத் தெளிந்து நடவாதவன் பெற்ற அழகும்—இவைமூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து ஆகிய இவைமூன்றும் புதலில் விரைத்த விதையோடொக்கும் எ - று.

தேறாதானென்பது தேற்றாதானென விகாரமாயிற்று.

தோள்வழங்கி வாழந் துறைபோற் கணிகை
நாங்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்முவ
ராசைக் கடலுளாழ் வார்.

இ - ள். துறை போல் தோள் வழங்கி வாழும் கணிகையும் - பலர்க்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்குந் துறைபோலப் பலர்க்கும் பொதுவாய் நின்று தனது தோளைக் கொடுத்து வாழ்கின்ற வேசையும்—நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும் - நாடோறும் சூதாடி மிடம் பார்த்துச் செல்லுகின்ற நீதியற்ற சூதனும்—வாசி கொண்டு ஓள் பொருள் செய்வானும் - வட்டம் வாங்கிக்கொண்டு திரவியத்தைத் தேடுவானும்—இம்முவர் ஆசைக் கடலுள் ஆழ்வார் - ஆகிய இம்முவரும் ஆசையாகிய சமுத்திரத்தில் அழுந்து வார். எ - று.

நயம்-நீதி. வாசி-வட்டம்; அன்றி வட்டியெனினுமாம்.(அக)

சான்றாருட் சான்றானெனப்படுத லெஞ்ஞான்றுந்
தோய்ந்தாருட் டோய்ந்தானெனப்படுதல்—பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறமை யிம்மூன்று
நல்லாள் வழங்கு நெறி.

இ - ள். சான்றாருள் சான்றான் எனப்படுதல் - நற்குணங்களாலே நிறைந்தோருள் நற்குணங்களாலே நிறைந்தோனென்று சொல்லப்படுதலும்—எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்

தான் எனப்படுதல் - எந்நாளும் நண்பு கொண்டு கலந்தவருள் நண்பு கொண்டு கலந்தவனென்று சொல்லப்படுதலும் பாய்ந்து எழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூறாமை - தம் மேலே பாய்ந்தெழுந்து தஞ்சொல்லை அங்கீகாரஞ் செய்யாதவரிடத்து அவர் அங்கீகரியாதவைகளைச் சொல்லாமையும்—இம்மூன்றும் நல் ஆள் வழங்கும் நெறி - ஆகிய இம்மூன்றும் நன்மையை ஆள்வோன் செல்லும் வழிகளாம். எ - று. (அஉ)

உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகு
நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகுஞ்
செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றுஞ்
செப்ப நெறிதூரா வாறு.

இ - ள். உப்பின் பெரும் குப்பை நீர் படியின் இல்லாகும் உப்பினது பெரிய சுவியலானது தன்னிடத்து நீர் படியுமாயின் இல்லாமற்போம்—நட்பின் கொழு முளை பொய் வழங்குந் இல்லாகும் - சினேகத்தினது செழித்த ஆரம்பமானது பொய் சொன்னால் இல்லாமற்போம்—செப்பம் உடையார் மழை அனையர்-நடுவுநிலைமையையுடையவர் எல்லார்க்கும் மழை போல் உபகரிப்பர்—இம்மூன்றும் செப்ப நெறி தூரா ஆறு - அந்நீர் படியாமையும் பொய் சொல்லாமையும் மழைபோலுபகரித்தலும் ஆகிய இம்மூன்று செய்கைகளும் செய்விய வழியைத் தூராமைக்குச் சாதனங்களாம். எ - று. (அங)

வாய்நன் கமையாக் குளனும் வயிரூரத்
தாய்முலை யுண்ணாக் குழவியுஞ்—சேய்மரபிற்
கல்விமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்.

இ - ள். வாய் நன்கு அமையாக் குளனும் - நீர் வருவழி நன்றாக அமைந்திராத தடாகமும்—வயிறு ஆரத் தாய்முலை உண்

ஊக் குழுவியும் - தன் வயிறு நிறையத் தாயின் முலைப்பாலுண் ணாத குழந்தையும்—சேய் மரபில் கல்வி மாண்பு இல்லாத மாந தரும் - இளமைப்பருவத்திற் கல்வி மாட்சிமையைப்பெறாத மனி தரும்—இம்மூவர் நல்குரவு சேரப்பட்டார் - ஆகிய இம்மூவரும் வறுமையால் அடையப்பட்டவராவர். எ - று

வாய்-வழி. சேய்மரபென்றதற்கு வம்சபரம்பரையினீட்சி யென்னுமாம். இம்மூவகையோர்க்கும் வறுமையுண்டாதற்கு, ஐயமில்லாமையால் அத்துணிவுபற்றி அடையப்பட்டாரென இறந்தகாலத்தாற் கூறினார். (அச)

எள்ளப் படுமரபிற் றுகலு முள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி
யுள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்று
மொள்ளிய வொற்றாட் குணம்.

இ - ள். எள்ளப்படு மரபிற்று ஆகலும் - தனது செய்கை பகைவரால் நன்குமதிக்கப்படாத முறைமையையுடைத்தாத லும்—உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - கருத்து அவரிடத்து நிகழ்ந்துள்ள பொருளைக் கேட்டுப் பின் மறவாத கூர்மையையுடைத்தாதலும்—முட்டி இன்றி உள் பொருள் சொ ல்லும் உணர்ச்சியும் - வாக்குக் கருத்திலே வைக்கப்பட்ட அப் பொருளைத் தடைபடாமல் தன்னரசற்குச் சொல்லும் தெளி வுடைத்தாதலும்—இம்மூன்றும் ஒள்ளிய ஒன்று ஆள் குணம் ஆகிய இம்மூன்றும் அறிவுடைய ஒற்றாளின் குணங்களாம்.எ-று.

முட்டி - தடை. ஒற்றாள் - வேவுகாரன். (அடு)

அற்புப் பெருந்தனை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புனை காதலிற் கைவிடுத
னட்பி நயநீர்மை நீங்க விவைமுன்றுங்
குற்றந் தரூஉம் பகை.

இ - ள். அற்புப் பெரும் தனை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் உயிர்களிடத்துத தனக்குள்ள அன்பாகிய பெரிய விலங்கு கட்டுத தளர்ந்து நீங்கலும்—கறப்புப் பெரும் புனை காதலிற் கைவிடுதல்-கல்வியாகிய பெரிய தெப்பத்தைப் பொருள் முதலியவற்றின்மேலுள்ள ஆசையாற் கைவிடுதலும்—நட்பின் நயர்மை நீங்கல்-ஒருவனிடத்து வைத்த நேசத்தால் நீதிதன்மையன்றிகுதலும்—இவை மூன்றும் குற்றம் தருஉம் பகை-ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குக் குற்றத்தைத் தருபன்ற பகைகளாம். 6

அன்பு அறபு எனத் திரிந்தது.

(அசு)

கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்ககன்ற வினம்புகு வானு மிருந்து விழுந்தி குன்றுவிப் பாணுமிம மூவர் முழுமக்க ளாகற்பா லார்.

இ - ள். கொல்வது தான் அஞ்சான் வேண்டலும் - ஒருயரைக் கொல்லுதற்குத் தான் அஞ்சானாக அதனைச் செய்ய விரும்பலும்—கல்விக்கு அகன்ற இனம் புகுவானும் - கல்விக்குத் தூரமாகிய கூட்டத்திலே பிரவேசிக்கின்றவனும்—இருந்து விழுந்தி குன்றுவிப்பானும் - ஒருமுயற்சியுஞ் செய்யாதிருந்து முன்புள்ள மிக்க தீரவியத்தைக் குன்றச்செய்பவனும்—இம்மூவர் முழுமக்கள் ஆகற்பாலார் - ஆகிய இம்மூவரும் அறிவு துழையப் புரையில்லாத முழுமக்களாகந் தன்மையையுடையராவர். ௭ - ௮. (அ௭)

பிணிகண்ணைத் தின்னுங்காற் றுன்வருந்து மாறுந் தணிகில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்க விவைமூன்றும் புணையி னிலைகலக்கு மாறு.

இ - ள். பிணி தண்ணைத் தின்னுங்கால் தான் வருந்தும் ஆறும் - வியாதியானது தண்ணைத் தின்னும் பொழுது தான் அதற்குத் தன்புற்று வருந்தும் விதமும்—தணிவு இல் பெரும்

கூற்று உயிர் உண்ணும் ஆறும் - தாழ்வில்லாத பெரிய யமனூசுவன் உயிரைக் கொண்டுபோக வருத்தும் விதமும்— பிணை செலவம் மாண்பு இன்றி இயங்கல் - விரும்பப்படுகின்ற செல்வமானது நிலையில்லாதபடி நீங்கும் விதமும்—இவைமூன்றும் புணையின் நிலை கலக்கும் ஆறு - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குப் பிறவிப்பெருங்கடற்குப் புணையாயுள்ள மனநிலையைக் கலக்கக் கூன்ற கருவிகளாம். எ - று.

மாண்பு இங்கே நிலையைக் குறிப்பித்து நின்றது. இயங்கல். நீங்கல். ஆறென்பது இயங்கலோடுங் கூட்டப்பட்டது. (அஅ)

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பாணும்
பிறந்தின்று சொல்லகிற் பாணுமீம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

இ - ள். அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும் தயையை மனசினிடத்து நிறைததுவையாதவனும் - பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும் - தீரவியதைப் பிறர்க்குருகொடாது தானும் அதுபவியாது புதைத்து வைக்கின்றவனும்—இறந்து இன்று சொல்லகிற்பானும் - தன்னிலை கடந்து பிறாக்குத துன்பநதருகின்ற சொற்களைச் சொல்ல வல்லவனும்—இம்மூவர் பிறந்தும் பிறந்திலாதார் - ஆகிய இம்மூவரும் மனிதப்பிறவியிற் பிறந்திருந்தும் பிறவாதவராவார். எ - று.

பிறந்தார்க்கு முக்கியமாகவேண்டும் இவற்றைப் பெருமை யாற பிறந்திலாதாரென்றார். துவ்வல்-அதுபவித்தல். இறத்தல்-கடத்தல். (அக)

ஈதற்குச் செய்க பொருளை யறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை—யாது
மருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன் று
மிருளுகஞ் சேராத வாறு.

இ - ள். ஈதற்குப் பொருளைச் செய்க - பிறர்க்குக் கொடுக்கும்பொருட்டுத் திரவியத்தைத் தேடக்கடவன்—அறநெறி சேர்தற்குப் பெரு நூலைச் செய்க - தருமமார்க்கத்தைச் சம்பாதித்தற்பொருட்டுப் பெரிய நூல்களைக் கற்கக்கடவன்—யாதும் சொல்லை அருள் புரிந்து சொல்லுக - யாதாயினும் ஒருசொல்லைச் சொல்லின் அருளை விரும்பிச் சொல்லக்கடவன்—இம்மூன்றும் இரூள் உலகம் சேராத ஆறு - இம்மூன்று செய்கைகளும் நரகத்தைச் சேரவொட்டாத வழிகளாம். எ - று. இருளுலகம்-நரகம். (க0)

பெறுதிக்கட் பொச்சாந் துரைத்த லுயிரை
யிறுதிக்கண் யாமிழந்தே மென்றன்—மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கா னாணுத லிம்மூன்று
மன்னு வுடம்பின் குறி.

இ - ள். பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் - தாய் தந்தை முதலிய பிராணிகளை உளராகப் பெற்றவிடத்து அவர் தமக்குச் செய்த உதவியையும் அவர்க்குத் தாம் செய்யவேண்டும் உதவியையும் மறந்து இகழ்ந்து சொல்லலும்—உயிரை இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் - அவர்கள் மரணத்தை யடைந்தவிடத்து இவரை யாமிழந்தோமென்றிரங்குதலும்-- மறு வந்து தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் - நோயடைந்து தன்னுடம்பு வாடுமிடத்து முன்பு அறஞ்செய்யப் பெற்றிலோமென்று நாணுதலும்—இம்மூன்றும் மன்னு உடம்பின் குறி - ஆகிய இம்மூன்றும் நிலையாத உடம்புடையவனது செய்கைகளாம். எ - று.

உயிரென்றது தாய் தந்தை முதலியோரை. மறு, குறி ஆகு பெயர்கள். இழிவுபற்றி உடம்புடையானை உடம்பென்றார். (கக)

விழுத்தினைத் தோன்றா தவனு மெழுத்தினை
யொன்று முணராத வேழையு—மென்று

மிறந்துரை காமுறு வானுமீம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.

இ - ள். விழுத் திணைத் தோன்றாதவனும் - அறவொழுக்கங்
களைப் பெறுதற்குரிய சீரிய குலத்திலே பிறவாதவனும்—எழுத
திணை ஒன்றும் உணராத ஏழையும் - இலக்கண நூலை எவ்வள
வேனும் அறியாத பேதையும்—என்றும் இறந்த உரை காமுறு
வானும் - எப்பொழுதும் முறை தப்பிச் சொல்லுஞ் சொல்லை
இச்சிக்கின்றவனும்—இம்மூவர் பிறந்தும் பிறவாதவர் - ஆகிய
இம்மூவரும் மக்கட்பிறப்பிற் பிறந்துவைத்தும் பிறவாதவராவர்.
எ - று. எழுத்தென்றது ஆகுபெயர். (௧௨)

இருளாய்க் கழியு முலகமும் யாதூந்
தெரியா துரைக்கும் வெகுள்வும்—பொருளல்ல
காதற் படுக்கும் விழைவு மிவைமூன் றும்
பேதைமை வாழு முயிர்க்கு.

இ - ள். இருளாய்க் கழியும் உலகமும் - அறிவில்லாதவர்
களுக்கு இடமாய் அதனால் அந்தகாரமாய் நாள் கழிகின்றதேச
மும்—யாதும் தெரியாது உரைக்கும் வெகுள்வும் - நன்மை
திமைகளில் ஒன்றுந் தெரியாது சொல்லுகின்ற கோபிப்பு—
பொருள் அல்ல காதல் படுக்கும் விழைவும் - நற்பொருளல்லா
தவைகளில் ஆசையை உண்டாக்கும் வேட்கையும்—இவை மூன்
றும் வாழும் உயிர்க்குப் பேதைமை - ஆகிய இவைமூன்றும்
வாழுகின்ற மக்களுயிர்க்கு அறியாமையைத் தருவனவாம்
எ - று. (௧௩)

நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகமும் பேதையும்—பண்பி
விழுக்கான சொல்லாடு வானுமீம் மூவர்
ரொழுக்கங் கடைப்பிடியா தார்.

இ - ள். நண்பு இலார் மாட்டு நசைக் கிழமை செய்வா
 னும் - சினேககுணமில்லாதவரிடத்தில் அன்புரிமையைச் செய்
 கின்றவனும்—பெண்பாலேக் காப்பு இகழும் பேதையும் - மனை
 வியைக் காப்பதனை இகழாநின்ற அறிவில்லாதவனும்—பண்பு
 இல் இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குணமில்லாத வழுவுத
 னான சொற்களைச் சொல்லுகின்றவனும்—இம்மூவர் ஒழுக்கம்
 கடைப்பிடியாதார் - ஆகிய இம்மூவரும் தமக்குரிய ஒழுக்கத்
 தினை உறுதியாகப் பிடியாதவர்கள். எ - று.

அன்புரிமையாவது தன்னட்பினர் செயக்கிடந்ததை அவ
 ரைக் கேளாதே செய்தல். (௧௪)

அறிவழுங்கத் தின்னும் பசினோயு மாந்தர்
 செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ்—செறுநரின்
 வெவ்வுரை நோளு வெகுள்வு மிவைமூன்று
 நல்வினை நீக்கும் படை.

இ - ள். அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும் - தன்ன
 றிவு கெடும்படி அதனைத் தின்னுகின்ற பசியாகிய வியாதியும்—
 செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும் - மனிதர்கள் தன்னைச்
 சேராதிருக்கும்படி உண்டாகின்ற பேராசையும்—செறுநரின்
 வெவ் உரை நோளு வெகுள்வும் - பகைவர்களுடைய கொடிய
 சொற்களைப் பொறாத கோபமும்—இவைமூன்றும் நல்வினை நீக்
 கும் படை - ஆகிய இம்மூன்றும் ஒருவன் கொண்ட கருமத்தைக்
 கெடுக்கின்ற ஆயுதங்களாம். எ - று.

நோளுமை-பொறாமை. (௧௫)

கொண்டான் சூறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
 செய்வகை செய்வான் றவசி கொடிமதாரீஇ
 நல்லவை செய்வா னரச னிவர்மூவர்
 பெய்யெனப் பெய்யு மழை.

இ - ள். கொண்டான் குறிப்பு அறிவான் பெண்டாட்டி - தன்னைக் கொண்ட கணவனுடைய குறிப்பறிந்து நடக்கின்ற வன் பெண்டாட்டியாவான்—கொண்டன செய்வகை செய்வான் தவசி - தான் மேற்கொண்ட விரதங்களைச் செய்யத்தக்க முறைப்படி செய்கின்றவன் தவசியாவான்—கொடிது ஓர்இ நல்லவை செய்வான் அரசன் - தீங்கினை நீக்கி உயிர்களுக்கு இதமானவைகளைச் செய்கின்றவன் அரசனாவான்—இவர் மூவர் பெய் என மழை பெய்யும் - இம்மூவரும் பெய்யென்று சொல்லவே மழை பெய்யும். எ - று.

செய்வகை ஐம்பொறியடக்கன் முதலியவை. (கக)

ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற
வெஞ்சாத நட்பினுட் பொய்வழக்கு—நெஞ்சமர்ந்த
கற்புடை யானைத் துறத்தலு மிம்மூன்று
நற்புடையி லாளர் தொழில்.

இ - ள். ஐங்குரவர் ஆணை மறுத்தலும் - அரசன் உபாத்தியாயன் பிதா தமையன் ஆசாரியன் என்று சொல்லப்பட்ட ஐந்து குரவர்களுடைய ஆக்கினையைத் தடுத்த நடத்தலும்—ஆர்வுற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் - விரும்பப்பட்டவைகளிலே குறைவுபடாமற் பெறுதற்குரிய சினேகிதரிடத்துப் பொய் பேசுதலும்—நெஞ்ச அமர்ந்த கற்பு உடையானைத் துறத்தலும் - தன்மனத்தால் விரும்பப்பட்ட கற்பினையுடைய மனையானை விடுதலும்—இம்மூன்றும் நற்புடையிலாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் அறத்தின் வகையில்லாதவரது தொழில்களாம். எ - று.

குரவர் வழிபடத்தக்கவர். பொய்வழக்கு - பொய்யாகத் தொடுக்கப்பட்ட விவகாரமெனினுமாம். (கௌ)

செந்தீ முதல்வ ரறநனைந்து வாழ்த்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும்

பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந்
திங்கண்மும் மாரிக்கு வித்து.

இ - ள், செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வேள்விச்செந்தீயை வளர்க்கின்ற மறைமுதல்வராகிய பிராம
ணர்கள் தருமத்தை மறவாது நினைந்துகொண்டு வாழ்தலும்—
வெம் சின வேந்தன் முறை நெறியில் சேர்தலும் - வெவ்விதா
கிய கோபத்தினையுடைய அரசனானவன் முறை நடாத்துகின்ற
விதிவழியிலே சேர்ந்தொழுகுதலும்—பெண்பால் கொழுநன்
வழிச் செலவும் - பெண்ணானவள் தன் கணவன் மனசுக்குத்
தகுந்தவழியே நடத்தலும்--இம்மூன்றுந் திங்கள் முடிமாரிக்கு
வித்து - ஆகிய இம்மூன்றுந் மாசந்தோறும் பெயயவேண்டிய
மூன்று மழைக்குநு காரணங்களாம். எ - று. (௧௮)

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையு—முட்டின்றி
யல்லவை செய்யு மலவலையு மிம்மூவர்
நல்லுலகஞ் சேரா தவா.

இ - ள், கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் - கற்றவரை
விட்டு நீங்கி வாழ்தலும்—காமுற்ற பெட்டாங்கு செய்து ஒழு
கும் பேதையும் - தான விருமியவைகளை இச்சித்தபடியே செ
ய்து நடக்கின்ற அறிவில்லாதவனும் —முட்டி இன்றி அல்லவை
செய்யும் அலவலையும் - தடையின்றித் தீவகுளைச்செய்யும் பேச்
சுக்காரனும்—இம்மூவர் நல் உலகம் சேராதவர் - ஆகிய இம்மூ
வரும் நல்லவுலகங்களிலே சேராதவர். எ - று.

அலவலை பேச்சுக்காரன். பெட்டவாங்கு பெட்டாங்கென
நின்றது. (௧௯)

புத்திமை சான்ற படையும் பல்தொகினு
மெத்துணையு மஞ்சா வெயிலாணும்—வைத்தமைநத

வெண்ணி ஊலவா விழுந்தியு மிம்முன்று
மண்ணுளும் வேந்தர்க் குறுப்பு.

இ - ள். பத்திமை சாந்து படையும் - தன்மேல் அன்பு நிறைந்த சேனையும்—பலர் தொகினும் எத்துணையும் அஞ்சா எயில் அரணும் - சத்துருக்கள் பலர் சேர்ந்து வந்தாலும் எவ்வளவும் பயப்படவேண்டாத மதிலரணும்—எண்ணில் உலவா சையத்து அமைந்த விழுந்தியும் - எண்ணிக்கையில் அகப்படாத படி வைக்கப்பட்டு நிறைந்த சீரிய திரவியமும்—இம்முன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு - ஆகிய இம்முன்றும் பூமியை ஆளுகின்ற அச்சர்க்கு அவயவங்களாம். எ - று. (க00)

திரிகடுகவுரை முற்றிற்று.



MAHAMAHOPADHYAYA
DR. U. V. SWAMINATHA IYER LIBRARY
NIRUVANNIYUR. 11 MADRAS 41.